

# **B.E. (Electrical and Electronics Engineering)**

## **2026 Regulations, Curriculum & Syllabus**



### **BANNARI AMMAN INSTITUTE OF TECHNOLOGY**

An Autonomous Institution Affiliated to Anna University - Chennai • Approved by AICTE • Accredited by NAAC with "A+" Grade

**SATHYAMANGALAM - 638401    ERODE DISTRICT    TAMILNADU    INDIA**

Ph : 04295-228000/221289 Fax : 04295-228666 E-mail : [stayahead@bitsathy.ac.in](mailto:stayahead@bitsathy.ac.in) Web : [www.bitsathy.ac.in](http://www.bitsathy.ac.in)

## **CONTENTS**

|                         | <b>Page No.</b> |
|-------------------------|-----------------|
| Vision and Mission      | i               |
| PEOs                    | ii              |
| POs                     | iii             |
| Mapping of PEOs and POs | vi              |
| Curriculum 2022         | vii             |
| Syllabi                 | 1               |
| Electives               |                 |

## **VISION OF THE DEPARTMENT**

To foster excellence in Electrical and Electronics Engineering education and research by developing competent, ethical, and socially responsible professionals.

## **MISSION OF THE DEPARTMENT**

- To provide a conducive learning environment with appropriate facilities to foster self-learning and meet the evolving challenges in Electrical, Electronics and allied engineering.
- To enhance the knowledge and skills of students, faculty and supporting staff through continuous professional development and training.
- To strengthen industry–academia collaboration and develop problem-solving, interpersonal and entrepreneurial skills to meet global and societal needs.

## **PROGRAMME EDUCATIONAL OBJECTIVES (PEOs)**

On successful completion of four year BE degree programme quite a few years after graduation our graduates will:

- I. Develop solid fundamentals in electrical and electronics engineering to analyze, design, and implement efficient energy and control systems.
- II. Apply multidisciplinary knowledge to provide sustainable electrical solutions addressing industrial and societal challenges.
- III. Pursue lifelong learning and research in advanced areas such as energy systems, automation, and smart-grid technologies.

## **PROGRAMME OUTCOMES (POs)**

### **Engineering Graduates will be able to:**

1. Apply the knowledge of mathematics, science, engineering fundamentals, and an engineering specialization to the solution of complex engineering problems.
2. Identify, formulate, review research literature, and analyse complex engineering problems reaching substantiated conclusions using first principles of mathematics, natural sciences, and engineering sciences.
3. Design solutions for complex engineering problems and design system components or processes that meet the specified needs with appropriate consideration for the public health and safety, and the cultural, societal, and environmental considerations.
4. Use research-based knowledge and research methods including design of experiments, analysis and interpretation of data, and synthesis of the information to provide valid conclusions.
5. Create, select, and apply appropriate techniques, resources, and modern engineering and IT tools including prediction and modelling to complex engineering activities with an understanding of the limitations.
6. Apply reasoning informed by the contextual knowledge to assess societal, health, safety, legal and cultural issues and the consequent responsibilities relevant to the professional engineering practice.
7. Understand the impact of the professional engineering solutions in societal and environmental contexts, and demonstrate the knowledge of, and need for sustainable development.
8. Apply ethical principles and commit to professional ethics and responsibilities and norms of the engineering practice.
9. Function effectively as an individual, and as a member or leader in diverse teams, and in multidisciplinary settings.
10. Communicate effectively on complex engineering activities with the engineering community and with society at large, such as, being able to comprehend and write

effective reports and design documentation, make effective presentations, and give and receive clear instructions.

11. Demonstrate knowledge and understanding of the engineering and management principles and apply these to one's own work, as a member and leader in a team, to manage projects and in multidisciplinary environments.

## **PROGRAMME SPECIFIC OUTCOMES (PSOs)**

- I. **PSO1:** Design, model, and analyze electrical systems including power electronics, electric drives, and renewable energy integration using modern simulation tools.
- II. **PSO2:** Develop and implement automation and control strategies for efficient, safe, and sustainable operation of electrical systems.

### **MAPPING OF PEOs ANDPOs**

| <b>PEO(s)</b> | <b>Programme Outcome(s)</b> |     |     |     |     |     |     |     |     |     |     | <b>Programme Specific Outcome(s)</b> |    |
|---------------|-----------------------------|-----|-----|-----|-----|-----|-----|-----|-----|-----|-----|--------------------------------------|----|
|               | (a)                         | (b) | (c) | (d) | (e) | (f) | (g) | (h) | (i) | (j) | (k) | I                                    | II |
| <b>I</b>      | X                           | X   | X   | X   |     | X   |     | X   | X   |     | X   | X                                    | X  |
| <b>II</b>     | X                           |     | X   | X   | X   | X   | X   | X   |     | X   |     |                                      | X  |
| <b>III</b>    | X                           | X   |     | X   |     | X   | X   |     | X   | X   | X   | X                                    | X  |

| DEPARTMENT OF ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING |                                                              |           |          |          |           |                |               |    |       |          |
|------------------------------------------------------|--------------------------------------------------------------|-----------|----------|----------|-----------|----------------|---------------|----|-------|----------|
| Minimum Credits to be Earned : 162                   |                                                              |           |          |          |           |                |               |    |       |          |
| I SEMESTER                                           |                                                              |           |          |          |           |                |               |    |       |          |
| Code No.                                             | Course                                                       | L         | T        | P        | C         | Hours/<br>Week | Maximum Marks |    |       | Category |
|                                                      |                                                              |           |          |          |           |                | CA            | ES | Total |          |
| 26MA101                                              | Linear Algebra and Calculus                                  | 3         | 1        | 0        | 4         | 4              | 40            | 60 | 100   | BS       |
| 26PH102                                              | Engineering Physics                                          | 3         | 0        | 0        | 3         | 3              | 40            | 60 | 100   | BS       |
| 26CH103                                              | Engineering Chemistry                                        | 2         | 0        | 0        | 2         | 2              | 40            | 60 | 100   | BS       |
| 26GE003                                              | Electronic Devices and Circuits                              | 3         | 0        | 0        | 3         | 3              | 40            | 60 | 100   | PC       |
| 26GE005                                              | Problem Solving using C                                      | 3         | 0        | 0        | 3         | 3              | 40            | 60 | 100   | ES       |
| 26HS001                                              | Communicative English                                        | 1         | 0        | 2        | 2         | 3              | 50            | 50 | 100   | HSS      |
| 26HS002                                              | தமிழர் மரபு / Heritage of Tamils                             | 1         | 0        | 0        | 1         | 1              | 40            | 60 | 100   | HSS      |
| 26PS108                                              | Physical Science Laboratory                                  | 0         | 0        | 4        | 2         | 4              | 60            | 40 | 100   | BS       |
| 26GE006                                              | C Programming Laboratory                                     | 0         | 0        | 2        | 1         | 2              | 60            | 40 | 100   | ES       |
| 26HS003                                              | Induction Programme (AICTE, AU)                              | -         | -        | -        | NC        | -              | -             | -  | -     | EEC      |
| <b>Total</b>                                         |                                                              | <b>16</b> | <b>1</b> | <b>8</b> | <b>21</b> | <b>25</b>      | -             | -  | -     | -        |
| II SEMESTER                                          |                                                              |           |          |          |           |                |               |    |       |          |
| Code No.                                             | Course                                                       | L         | T        | P        | C         | Hours/<br>Week | Maximum Marks |    |       | Category |
|                                                      |                                                              |           |          |          |           |                | CA            | ES | Total |          |
| 26EE201                                              | Differential Equations, Vector Calculus and Complex Analysis | 3         | 1        | 0        | 4         | 4              | 40            | 60 | 100   | BS       |
| 26PH202                                              | Materials Science                                            | 3         | 0        | 0        | 3         | 3              | 40            | 60 | 100   | BS       |
| 26EE203                                              | Measurements and Instrumentation                             | 3         | 0        | 0        | 3         | 3              | 40            | 60 | 100   | PC       |
| 26EE204                                              | Electric Circuit Analysis                                    | 3         | 1        | 0        | 4         | 4              | 40            | 60 | 100   | PC       |
| 26GE007                                              | Python Programming                                           | 3         | 0        | 0        | 3         | 3              | 40            | 60 | 100   | ES       |
| 26HS004                                              | Professional Communication                                   | 1         | 0        | 2        | 2         | 3              | 50            | 50 | 100   | HSS      |
| 26HS005                                              | தமிழரும் தொழில்நுட்பமும் / Tamils and Technology             | 1         | 0        | 0        | 1         | 1              | 40            | 60 | 100   | HSS      |
| 26GE008                                              | Python Programming Laboratory                                | 0         | 0        | 2        | 1         | 2              | 60            | 40 | 100   | ES       |
| 26GE009                                              | Engineering Drawing                                          | 1         | 0        | 2        | 2         | 3              | 60            | 40 | 100   | ES       |
| 26HS006                                              | Co-curricular / Extracurricular Activity                     | -         | -        | -        | NC        | -              | -             | -  | -     | EEC      |
| <b>Total</b>                                         |                                                              | <b>18</b> | <b>2</b> | <b>6</b> | <b>23</b> | <b>26</b>      | -             | -  | -     | -        |

| III SEMESTER |                                                      |    |   |   |    |                |               |    |       |          |
|--------------|------------------------------------------------------|----|---|---|----|----------------|---------------|----|-------|----------|
| Code No.     | Course                                               | L  | T | P | C  | Hours/<br>Week | Maximum Marks |    |       | Category |
|              |                                                      |    |   |   |    |                | CA            | ES | Total |          |
| 26EE301      | Probability and Statistics                           | 3  | 1 | 0 | 4  | 4              | 40            | 60 | 100   | BS       |
| 26EE302      | Electromagnetic Theory                               | 3  | 0 | 0 | 3  | 3              | 40            | 60 | 100   | PC       |
| 26EE303      | DC Machines and Transformers                         | 3  | 0 | 0 | 3  | 3              | 40            | 60 | 100   | PC       |
| 26EE304      | Digital System Design                                | 3  | 0 | 0 | 3  | 3              | 40            | 60 | 100   | PC       |
| 26EE305      | Professional Ethics and Intellectual Property Rights | 2  | 0 | 0 | 2  | 2              | 40            | 60 | 100   | PC       |
| 26EE306      | Data Structures and Algorithms                       | 3  | 0 | 0 | 3  | 3              | 40            | 60 | 100   | PC       |
| 26EE307      | DC Machines and Transformers Laboratory              | 0  | 0 | 2 | 1  | 2              | 60            | 40 | 100   | PC       |
| 26EE308      | Data Structures and Algorithms Laboratory            | 0  | 0 | 2 | 1  | 2              | 60            | 40 | 100   | PC       |
| 26EE309      | Design Thinking and Innovation Laboratory            | 0  | 0 | 2 | 1  | 2              | 60            | 40 | 100   | EEC      |
| Total        |                                                      | 17 | 1 | 6 | 21 | 24             | -             | -  | -     | -        |
| IV SEMESTER  |                                                      |    |   |   |    |                |               |    |       |          |
| Code No.     | Course                                               | L  | T | P | C  | Hours/<br>Week | Maximum Marks |    |       | Category |
|              |                                                      |    |   |   |    |                | CA            | ES | Total |          |
| 26EE401      | Transforms and its Applications                      | 3  | 1 | 0 | 4  | 4              | 40            | 60 | 100   | BS       |
| 26EE402      | Control Systems                                      | 3  | 1 | 0 | 4  | 4              | 40            | 60 | 100   | PC       |
| 26EE403      | Microprocessors and Microcontrollers                 | 3  | 0 | 0 | 3  | 3              | 40            | 60 | 100   | PC       |
| 26EE404      | Linear Integrated Circuits                           | 3  | 0 | 0 | 3  | 3              | 40            | 60 | 100   | PC       |
| 26EE405      | Power Generation, Transmission and Distribution      | 3  | 0 | 0 | 3  | 3              | 40            | 60 | 100   | PC       |
| 26EE406      | AC Machines                                          | 3  | 0 | 0 | 3  | 3              | 40            | 60 | 100   | PC       |
| 26HS007      | Environmental Sciences and Sustainability            | 2  | 0 | 0 | 2  | 2              | 40            | 60 | 100   | HSS      |
| 26EE408      | Linear and Digital Integrated Circuits Laboratory    | 0  | 0 | 4 | 2  | 4              | 60            | 40 | 100   | PC       |
| 26EE409      | AC Machines Laboratory                               | 0  | 0 | 2 | 1  | 2              | 60            | 40 | 100   | PC       |
| 26EE410      | Community Engagement Project                         | 0  | 0 | 2 | 1  | 2              | 60            | 40 | 100   | EEC      |
| Total        |                                                      | 20 | 2 | 8 | 26 | 30             | -             | -  | -     | -        |

| V SEMESTER         |                                     |           |          |          |           |                |               |    |       |          |
|--------------------|-------------------------------------|-----------|----------|----------|-----------|----------------|---------------|----|-------|----------|
| Code No.           | Course                              | L         | T        | P        | C         | Hours/<br>Week | Maximum Marks |    |       | Category |
|                    |                                     |           |          |          |           |                | CA            | ES | Total |          |
| 26EE501            | Power Electronics                   | 3         | 0        | 0        | 3         | 3              | 40            | 60 | 100   | PC       |
| 26EE502            | Digital Signal Processing           | 3         | 1        | 0        | 4         | 4              | 40            | 60 | 100   | PC       |
| 26EE503            | Power System Analysis               | 3         | 1        | 0        | 4         | 4              | 40            | 60 | 100   | PC       |
| 26EE504            | Embedded Systems and IoT            | 3         | 0        | 0        | 3         | 3              | 40            | 60 | 100   | PC       |
|                    | Professional Elective I             | 3         | 0        | 0        | 3         | 3              | 40            | 60 | 100   | PE       |
|                    | Open Elective I                     | 3         | 0        | 0        | 3         | 3              | 40            | 60 | 100   | OE       |
| 26EE507            | Standards in Electrical Engineering | 1         | 0        | 0        | 1         | 1              | 60            | 40 | 100   | PC       |
| 26EE508            | Power Electronics Laboratory        | 0         | 0        | 2        | 1         | 2              | 60            | 40 | 100   | PC       |
| 26EE509            | Embedded Systems and IoT Laboratory | 0         | 0        | 2        | 1         | 2              | 60            | 40 | 100   | PC       |
| 26HS008            | Finance for Engineers               | -         | -        | -        | NC        | -              | 60            | 40 | 100   | HSS      |
| <b>Total</b>       |                                     | <b>19</b> | <b>2</b> | <b>4</b> | <b>23</b> | <b>25</b>      | -             | -  | -     | =        |
| FOR HONOURS DEGREE |                                     |           |          |          |           |                |               |    |       |          |
|                    | Honours Elective I                  | 3         | 0        | 0        | 3         | 3              | 40            | 60 | 100   | -        |
|                    | Honours Elective II                 | 3         | 0        | 0        | 3         | 3              | 40            | 60 | 100   | -        |
| FOR MINOR DEGREE   |                                     |           |          |          |           |                |               |    |       |          |
|                    | Minor Elective I                    | 3         | 0        | 0        | 3         | 3              | 40            | 60 | 100   | -        |
|                    | Minor Elective II                   | 3         | 0        | 0        | 3         | 3              | 40            | 60 | 100   | -        |

| <b>VI SEMESTER</b>        |                                                                                           |           |          |          |           |                        |                      |           |              |                 |
|---------------------------|-------------------------------------------------------------------------------------------|-----------|----------|----------|-----------|------------------------|----------------------|-----------|--------------|-----------------|
| <b>Code No.</b>           | <b>Course</b>                                                                             | <b>L</b>  | <b>T</b> | <b>P</b> | <b>C</b>  | <b>Hours/<br/>Week</b> | <b>Maximum Marks</b> |           |              | <b>Category</b> |
|                           |                                                                                           |           |          |          |           |                        | <b>CA</b>            | <b>ES</b> | <b>Total</b> |                 |
| 26EE601                   | Power System Protection and Switchgear                                                    | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | PC              |
| 26EE602                   | Industrial Drives                                                                         | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | PC              |
| 26EE603                   | Optimization in Electrical Engineering                                                    | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | PC              |
|                           | Professional Elective II                                                                  | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | PE              |
|                           | Professional Elective III                                                                 | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | PE              |
|                           | Open Elective II                                                                          | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | OE              |
| 26EE607                   | Power System Simulation Laboratory                                                        | 0         | 0        | 2        | 1         | 2                      | 60                   | 40        | 100          | PC              |
| 26EE608                   | Industrial Drives Laboratory                                                              | 0         | 0        | 2        | 1         | 2                      | 60                   | 40        | 100          | PC              |
| 26EE610                   | Innovation and Product Development Project / Industry Oriented Course / Summer Internship | 0         | 0        | 2        | 1         | 2                      | 60                   | 40        | 100          | EEC             |
| <b>Total</b>              |                                                                                           | <b>18</b> | <b>0</b> | <b>6</b> | <b>21</b> | <b>24</b>              | -                    | -         | -            | -               |
| <b>FOR HONOURS DEGREE</b> |                                                                                           |           |          |          |           |                        |                      |           |              |                 |
|                           | Honours Elective III                                                                      | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | -               |
|                           | Honours Elective IV                                                                       | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | -               |
| <b>FOR MINOR DEGREE</b>   |                                                                                           |           |          |          |           |                        |                      |           |              |                 |
|                           | Minor Elective III                                                                        | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | -               |
|                           | Minor Elective IV                                                                         | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | -               |

| <b>VII SEMESTER</b>       |                                     |           |          |          |           |                        |                      |           |              |                 |
|---------------------------|-------------------------------------|-----------|----------|----------|-----------|------------------------|----------------------|-----------|--------------|-----------------|
| <b>Code No.</b>           | <b>Course</b>                       | <b>L</b>  | <b>T</b> | <b>P</b> | <b>C</b>  | <b>Hours/<br/>Week</b> | <b>Maximum Marks</b> |           |              | <b>Category</b> |
|                           |                                     |           |          |          |           |                        | <b>CA</b>            | <b>ES</b> | <b>Total</b> |                 |
| 26EE701                   | Electric Vehicle Technology         | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | PC              |
| 26EE702                   | Renewable Energy Systems            | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | PC              |
|                           | Professional Elective IV            | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | PE              |
|                           | Professional Elective V             | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | PE              |
|                           | Professional Elective VI            | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | PE              |
| 26EE706                   | Renewable Energy Laboratory         | 0         | 0        | 2        | 1         | 2                      | 60                   | 40        | 100          | PC              |
| 26EE707                   | Project Work I / Internship Project | 0         | 0        | 6        | 3         | 6                      | 60                   | 40        | 100          | EEC             |
| <b>Total</b>              |                                     | <b>15</b> | <b>0</b> | <b>8</b> | <b>19</b> | <b>23</b>              | -                    | -         | -            | -               |
| <b>FOR HONOURS DEGREE</b> |                                     |           |          |          |           |                        |                      |           |              |                 |
|                           | Honours Elective V                  | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | -               |
|                           | Honours Elective VI                 | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | -               |
| <b>FOR MINOR DEGREE</b>   |                                     |           |          |          |           |                        |                      |           |              |                 |
|                           | Minor Elective V                    | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | -               |
|                           | Minor Elective VI                   | 3         | 0        | 0        | 3         | 3                      | 40                   | 60        | 100          | -               |

| <b>VIII SEMESTER</b> |                                                           |          |          |           |          |                        |                      |           |              |                 |
|----------------------|-----------------------------------------------------------|----------|----------|-----------|----------|------------------------|----------------------|-----------|--------------|-----------------|
| <b>Code No.</b>      | <b>Course</b>                                             | <b>L</b> | <b>T</b> | <b>P</b>  | <b>C</b> | <b>Hours/<br/>Week</b> | <b>Maximum Marks</b> |           |              | <b>Category</b> |
|                      |                                                           |          |          |           |          |                        | <b>CA</b>            | <b>ES</b> | <b>Total</b> |                 |
| 26EE801              | Project Work II / Internship Project /<br>Startup Product | 0        | 0        | 16        | 8        | 16                     | 60                   | 40        | 100          | EEC             |
| <b>Total</b>         |                                                           | <b>0</b> | <b>0</b> | <b>16</b> | <b>8</b> | <b>16</b>              | -                    | -         | -            | -               |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                             |                    |     |       |     |     |     |     |     |      |      |          |      |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------|--------------------|-----|-------|-----|-----|-----|-----|-----|------|------|----------|------|
| 26MA101                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | LINEAR ALGEBRA AND CALCULUS | L                  | T   | P     | C   |     |     |     |     |      |      |          |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                             | 3                  | 1   | 0     | 4   |     |     |     |     |      |      |          |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                             | Assessment Pattern |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| Basic Integration and Differentiation                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                             | CIA                | SEE | Total |     |     |     |     |     |      |      |          |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                             | 40                 | 60  | 100   |     |     |     |     |     |      |      |          |      |
| Course Objectives:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                             |                    |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| At the end of the course, students will be able to:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                             |                    |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| <ul style="list-style-type: none"><li>• Develop mathematical models using linear algebra and systems of linear equations to address engineering applications and real-world problems.</li><li>• Apply single-variable and multivariable differential calculus to analyze and solve engineering problems involving real-world phenomena and data.</li><li>• Evaluate multiple integrals and apply multivariable integration techniques to model and solve problems arising in physical and dynamical systems.</li></ul>     |                             |                    |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                             |                    |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                             |                    |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| <ol style="list-style-type: none"><li>1. Implement the concepts of systems of linear equations in engineering applications.</li><li>2. Formulate real-world problems as linear algebraic models.</li><li>3. Demonstrate real-world phenomena and data analysis using single-variable differential calculus.</li><li>4. Apply the concepts of multivariable calculus to solve engineering problems.</li><li>5. Develop the ability to identify and evaluate multiple integrals in physical and dynamical systems.</li></ol> |                             |                    |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                             |                    |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | PO1                         | PO2                | PO3 | PO4   | PO5 | PO6 | PO7 | PO8 | PO9 | PO10 | PO11 | PSO1     | PSO2 |
| CO1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | 1                           | 3                  |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| CO2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | 2                           | 3                  |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| CO3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | 2                           | 3                  |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| CO4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | 3                           | 3                  |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| CO5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | 1                           | 3                  |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                             |                    |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| Linear Algebra                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                             |                    |     |       |     |     |     |     |     |      |      | 11 Hours |      |
| Introduction to Vector Spaces- Examples- Subspaces - Linear Combinations- Span- Generating Sets- Linear Dependence and Independence- System of linear equations – Consistency of the system- Matrix representation of a linear transformation – Eigenvalues and Eigenvectors – Cayley- Hamilton theorem - Diagonalization - Reduction of quadratic form to canonical form- Nature of a Quadratic form.                                                                                                                     |                             |                    |     |       |     |     |     |     |     |      |      |          |      |
| Differential Calculus                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                             |                    |     |       |     |     |     |     |     |      |      | 11 Hours |      |
| Functions and their graphs-Scaling and shifting graphs-Limits - Continuity-Derivatives- Maxima and Minima-Concavity - Curve sketching. Functions of two variables-partial derivatives –Total derivative - Jacobian and its properties - Taylor’s expansion for two variables–Maxima and minima– Constrained and Unconstrained maxima.                                                                                                                                                                                      |                             |                    |     |       |     |     |     |     |     |      |      |          |      |

| <b>Module 2</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                 |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| <b>Integral calculus</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           | <b>11 Hours</b> |
| Improper integrals of the first and second kind and their convergence – Differentiation under integrals - Evaluation of integrals involving a parameter by Leibnitz rule – Beta and Gamma functions -Properties – Evaluation of integrals by using Beta and Gamma functions.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                 |
| <b>Multiple integral Calculus</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | <b>12 Hours</b> |
| Double integrals – Change of order of integration – Double integrals in polar coordinates – Area enclosed by plane curves – Triple integrals – Volume of Solids – Change of variables in double and triple integrals.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                 |
| <b>Term Work Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                 |
| GATE Questions, Quiz, Assignments.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                 |
| <b>Self-Learning Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                 |
| <b>NPTEL Course</b><br><b>Linear Algebra</b><br><b>NPTEL link:</b><br><a href="https://onlinecourses.nptel.ac.in/noc25_ma114/preview">https://onlinecourses.nptel.ac.in/noc25_ma114/preview</a><br><b>NPTEL Course</b><br><b>Differential Calculus</b><br><b>NPTEL link:</b><br><a href="https://onlinecourses.nptel.ac.in/noc19_ma18/preview">https://onlinecourses.nptel.ac.in/noc19_ma18/preview</a><br><b>NPTEL Course</b><br><b>Multiple integral Calculus</b><br><b>NPTEL link:</b><br><a href="https://onlinecourses.nptel.ac.in/noc23_ma27/preview">https://onlinecourses.nptel.ac.in/noc23_ma27/preview</a>                                                                                                                                                                                                                                                               |                 |
| <b>Theory</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      | <b>45 Hours</b> |
| <b>Tutorial</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | <b>15 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       | <b>60 Hours</b> |
| <b>Text Books:</b> <ol style="list-style-type: none"> <li>1. B.S Grewal, Higher Engineering Mathematics, Khanna Publisher, 45<sup>th</sup> Edition, 2024.</li> <li>2. J. Stewart, Essential Calculus, Cengage, 2nd edition, 2017.</li> </ol> <b>References:</b> <ol style="list-style-type: none"> <li>1. Howard Anton, Chris Rorres, Elementary Linear Algebra with Supplementary Applications, Wiley, 11th edition, 2023.</li> <li>2. Joel Hass, Christopher Heil, Przemyslaw Bogachi, Maurice D. Weir, Thomas' Calculus, 15th edition, Pearson, 2024.</li> <li>3. Richard E., Williamson, Introduction to Differential Equations and Dynamical Systems, McGraw Hill Companies Inc, 1997.</li> <li>4. Michael Greenberg, Advanced Engineering Mathematics, 2/e,,Pearson, 2018</li> <li>5. Erwin Kreyszig, Advanced Engineering Mathematics, Wiley, 10th edition,2015.</li> </ol> |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                     |     |     |     |     |     |                    |     |       |      |         |      |      |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------|-----|-----|-----|-----|-----|--------------------|-----|-------|------|---------|------|------|
| 26PH102                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         | ENGINEERING PHYSICS |     |     |     |     |     | L                  | T   | P     | C    |         |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                     |     |     |     |     |     | 3                  | 0   | 0     | 3    |         |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                     |     |     |     |     |     | Assessment Pattern |     |       |      |         |      |      |
| Understand the structure of atoms, bonding and its influence on material properties, kinetic and potential energy, periodic and oscillatory motion.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                     |     |     |     |     |     | CIA                | SEE | Total |      |         |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                     |     |     |     |     |     | 40                 | 60  | 100   |      |         |      |      |
| Course Objectives:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                     |     |     |     |     |     |                    |     |       |      |         |      |      |
| <ul style="list-style-type: none"><li>Understand the fundamental concepts of atomic structure, material interactions, thermal physics, forces, energy, and gravitation.</li><li>Apply the principles of mechanics, heat transfer, oscillations, waves, and electromagnetic phenomena to understand physical systems and their properties.</li><li>Analyze the interaction of matter with mechanical, thermal, acoustic, and electromagnetic phenomena and relate these concepts to practical applications.</li></ul>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                     |     |     |     |     |     |                    |     |       |      |         |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                     |     |     |     |     |     |                    |     |       |      |         |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                     |     |     |     |     |     |                    |     |       |      |         |      |      |
| <ol style="list-style-type: none"><li>Apply the physical principles to describe the structure of matter from subatomic particles to atoms and elements.</li><li>Analyze the nature of ionic, covalent and metallic bonding and correlate the type of bonding with the mechanical, thermal and electrical properties of materials.</li><li>Interpret the relationship among heat, temperature and molecular motion to evaluate changes in physical states and material properties.</li><li>Apply and verify the fundamental laws of force, motion, and energy conservation to explain equilibrium, inertia, and gravitational effects in real-world systems.</li><li>Examine and model oscillations and wave phenomena including mechanical, sound and electromagnetic waves to interpret energy transmission and resonance behavior.</li><li>Integrate and relate atomic, thermal, and mechanical principles to justify the behavior of materials and their suitability for engineering applications.</li></ol> |                     |     |     |     |     |     |                    |     |       |      |         |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                     |     |     |     |     |     |                    |     |       |      |         |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             | PO1                 | PO2 | PO3 | PO4 | PO5 | PO6 | PO7                | PO8 | PO9   | PO10 | PO11    | PSO1 | PSO2 |
| CO 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | 3                   | 2   |     |     |     |     | 1                  |     |       |      |         |      |      |
| CO 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | 3                   | 3   | 2   |     |     |     | 1                  |     |       |      |         |      |      |
| CO 3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | 3                   | 3   |     | 2   |     |     | 1                  |     |       |      |         |      |      |
| CO 4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | 3                   | 2   |     | 3   |     |     | 1                  |     |       |      |         |      |      |
| CO 5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | 3                   | 2   | 3   | 2   |     |     | 1                  |     |       |      |         |      |      |
| CO 6                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | 2                   | -   | 3   |     | 2   |     | 1                  |     |       |      |         |      |      |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                     |     |     |     |     |     |                    |     |       |      |         |      |      |
| Atomic Physics                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                     |     |     |     |     |     |                    |     |       |      | 8 Hours |      |      |
| Origin of matter: Formation of atoms and elements (concept of nucleosynthesis). Sub-atomic particles and charge interactions: Coulomb's law. Atomic models: Thomson, Rutherford, Bohr, and QM concepts. Binding energy of an electron – ionization potential.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                     |     |     |     |     |     |                    |     |       |      |         |      |      |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                 |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| <b>Atomic Interactions and Material Formation</b> <span style="float: right;"><b>8 Hours</b></span><br>Origin and characteristics: Interactions of matter. Relationship of bond strength to mechanical, electrical, and thermal properties. Formation of molecules and compounds: representation and valency. Crystal parameters - defects and stability.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                 |
| <b>Heat, Temperature, and Phases of Matter</b> <span style="float: right;"><b>7 Hours</b></span><br>Kinetic theory of gases: Ideal gas law and equation of state - Heat and temperature: thermal equilibrium – specific and latent heat capacity - temperature scales. Expansion of solids, liquids, and gases: Phase transitions. Modes of heat transfer: Conduction, convection and radiation.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                 |
| <b>Module 2</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                 |
| <b>Forces, Energy and Gravity</b> <span style="float: right;"><b>7 Hours</b></span><br>Concept of force-mass-weight-inertia. Newton’s laws of motion: Linear and circular motion. Work-energy-power. Potential and kinetic energy- conservation of energy. Universal law of gravitation: gravitational field and potential energy. Density-mass-buoyancy-Archimedes’ principle- stability in fluids.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                 |
| <b>Oscillations and Wave Mechanics</b> <span style="float: right;"><b>8 Hours</b></span><br>Simple harmonic motion (SHM) – mathematical formulation-energy exchange. Damped and forced oscillations-resonance conditions. Mechanical waves: longitudinal and transverse wave-characteristics. Energy transport in waves: reflection-interference-diffraction. Sound waves: classification and application.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                 |
| <b>Introduction to Electromagnetic Waves and Matter Interaction</b> <span style="float: right;"><b>7 Hours</b></span><br>Generation and propagation of electromagnetic waves-spectrum-dual nature of light-interaction of light with matter – absorption-transmission-reflection. Optical properties of materials: transparent-translucent-opaque. Luminescence: phosphorescence and fluorescence.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                 |
| <b>Term Work Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                 |
| GATE Questions, Quiz, Assignments, Presentations                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                 |
| <b>Self-Learning</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                 |
| <b>NPTEL Course</b><br><a href="https://nptel.ac.in/courses">https://nptel.ac.in/courses</a><br><b>NPTEL link:</b><br><a href="https://nptel.ac.in/courses/122103011">https://nptel.ac.in/courses/122103011</a>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                 |
| <b>Theory</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | <b>45 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | <b>45 Hours</b> |
| <b>Text Books:</b> <ol style="list-style-type: none"> <li>Halliday, D. &amp; Resnick, R. Fundamentals of Physics, 12th Edition, John Wiley &amp; Sons, Inc., New Delhi (2021).</li> </ol> <b>References:</b> <ol style="list-style-type: none"> <li>Verma, H. C. Concepts of Physics Vol. I, Bharati Bhawan Publishers, New Delhi (2022 reprint).</li> <li>Young, H. D. &amp; Freedman, R. A. University Physics with Modern Physics, Global Edition, 15th Edition, Pearson, New Delhi (2024).</li> <li>Tipler, P. A. &amp; Mosca, G. Physics for Scientists and Engineers, 6th Edition, W. H. Freeman &amp; Company / Macmillan, New Delhi (2020).</li> <li>Serway, R. A. &amp; Jewett, J. W. Principles of Physics: A Calculus-Based Text, 5th Edition, Brooks/Cole / Cengage Learning India Pvt. Ltd., New Delhi (2012).</li> <li>Feynman, R. P., Leighton, R. B. &amp; Sands, M. The Feynman Lectures on Physics (Vol. I), New Millennium Edition, Basic Books / Perseus Group, New Delhi (2011).</li> </ol> |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------|-----|-----|-----|--------------------|-----|-------|-----|-----|------|------|------|------|
| 26CH103                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 | ENGINEERING CHEMISTRY |     |     |     | L                  | T   | P     | C   |     |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                       |     |     |     | 2                  | 0   | 0     | 2   |     |      |      |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                       |     |     |     | Assessment Pattern |     |       |     |     |      |      |      |      |
| Formation of elements                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                       |     |     |     | CIA                | SEE | Total |     |     |      |      |      |      |
| Sub atomic particles                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                       |     |     |     | 40                 | 60  | 100   |     |     |      |      |      |      |
| Course Objectives:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| <ul style="list-style-type: none"><li>• Develop a strong foundation in atomic structure, periodicity, bonding, and their influence on material properties</li><li>• Examine energy conversion, electrochemical processes, corrosion, batteries, and fuel cells in engineering applications.</li><li>• Compare advanced materials, polymers, nanomaterials, and composites for sustainable engineering solutions.</li><li>• Correlate surface chemistry and computational modelling approaches with materials, reactions, and engineering applications.</li></ul>                                                                                                                                                                        |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| <ol style="list-style-type: none"><li>1. Apply atomic structure, electronic configuration, periodic trends, bonding and intermolecular forces to interpret reactivity and properties of engineering materials</li><li>2. Apply concepts of energy conversion, corrosion, batteries, fuel cells, polymers, nanomaterials and adsorption to evaluate material performance</li><li>3. Analyze relationships among structure, bonding, surface interactions, electrochemical processes and advanced materials in sustainable engineering applications</li><li>4. Analyze chemical reactions, energy systems, materials behavior and corrosion processes using surface chemistry principles and computational modelling approaches</li></ol> |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | PO1                   | PO2 | PO3 | PO4 | PO5                | PO6 | PO7   | PO8 | PO9 | PO10 | PO11 | PSO1 | PSO2 |
| CO1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | 2                     | 1   |     |     |                    |     |       |     |     |      | 1    |      |      |
| CO2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | 2                     | 1   |     |     |                    |     |       |     | 1   |      | 1    |      |      |
| CO3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | 3                     | 2   |     |     |                    | 1   |       |     | 1   |      | 1    |      |      |
| CO4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | 3                     | 2   |     |     |                    | 2   |       |     | 1   |      | 1    |      |      |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Atomic structure, periodicity and bonding 7 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Quantum shells and orbitals – electronic configuration and stability – periodic table, trends and their influence on reactivity – types of chemical bonds – intermolecular forces and their influence on material properties                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Chemical Reactions and Energy Conversion 8 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Chemical reactions and stability – types of reactions – energy changes in reactions. Electrochemical cells – Electrode potential–corrosion as an electrochemical redox process: types, factors and prevention                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Primary and secondary batteries – fuel cells – performance factors –solid-state and Na-ion trends – safety, recycling and environmental aspects                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Module 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Advanced materials for engineering 6 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Metals, ceramics and polymers – chemical perspective – Polymers: Thermoplastics – thermosets                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                       |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                 |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| conducting and biodegradable polymers – polymer composites. Nanomaterials: CNTs – graphene and quantum dots. Future directions in sustainable material design                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                 |
| <b>Surface Chemistry</b><br>Adsorption: Physisorption and chemisorption, isotherms (Freundlich, Langmuir). Catalysis: homogeneous, heterogeneous and enzyme catalysis – Industrial examples                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          | <b>5 Hours</b>  |
| <b>Computational Chemistry and Molecular Modelling</b><br>Need and scope in engineering. Basic quantum methods – molecular modelling software and visualization. Applications in chemical reactions, battery materials, corrosion and reaction pathways                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              | <b>4 hours</b>  |
| <b>Term Work Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                 |
| Quiz, Assignments, Student seminar, case studies and models (Experimental /Computational)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                 |
| <b>Self-Learning Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                 |
| <b>NPTEL Course</b><br>Electrochemical Energy Systems (Prof. S. Mitra, IIT Madras)<br>NPTEL link - <a href="https://nptel.ac.in/courses/113106028">https://nptel.ac.in/courses/113106028</a><br><br>Corrosion (Prof. Kallol Mondal, IIT Kanpur)<br>NPTEL link - <a href="https://nptel.ac.in/courses/112104088">https://nptel.ac.in/courses/112104088</a><br><br>Composite Materials( Dr. P.C. Pandey, IISc Bangalore)<br>NPTEL link - <a href="https://nptel.ac.in/courses/105108124">https://nptel.ac.in/courses/105108124</a><br><br>Foundations of Computational Materials Modelling (Narasimhan Swaminathan, Indian Institute of Technology Madras)<br>NPTEL Link – <a href="https://nptel.ac.in/courses/112106296">https://nptel.ac.in/courses/112106296</a><br><br>Heterogeneous Catalysis and Catalytic Processes<br>Indian Institute of Technology Delhi (NPTEL)<br>NPTEL Link – <a href="https://nptel.ac.in/courses/103102012">https://nptel.ac.in/courses/103102012</a>                                                                                                                                                                                  |                 |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         | <b>30 Hours</b> |
| <b>Textbooks:</b> <ol style="list-style-type: none"> <li>1. Thomas Engel, Maheswaramma and Chugh, Engineering Chemistry, First Edition, Pearson, 2026.</li> <li>2. Jain, P. C. and Jain M, Engineering Chemistry, 17 th Edition, Dhanpat Rai Publishing Company (P) Ltd, 2015.</li> <li>3. Puri, Sharma, and Pathania, Principles of Physical Chemistry, Vishal Publishing Co, 48 th Edition, 2024.</li> </ol> <b>References:</b> <ol style="list-style-type: none"> <li>1. Frank Jensen, Introduction to Computational Chemistry, Wiley &amp; sons, 3rd Edition, 2017.</li> <li>2. S. Glasstone, An Introduction to Electrochemistry, 8 th Edition, East-West Press, Reprint, 2006.</li> <li>3. Young and Lovell, Introduction to Polymers, 3rd Edition, CRC Press (Taylor &amp; Francis imprint), 2011.</li> <li>4. Michael F. Ashby, Hugh Shercliff and David Cebon, Materials: Engineering, Science, Processing and Design, 4th Edition, Butterworth-Heinemann -an imprint of Elsevier, 2018.</li> <li>5. <a href="https://avogadro.cc">https://avogadro.cc</a></li> <li>6. <a href="https://orcaforum.kofo.mpg.de">https://orcaforum.kofo.mpg.de</a></li> </ol> |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                                 |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------|--------------------|-----|-------|-----|---------|-----|-----|-----|------|------|------|------|
| 26GE003                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 | ELECTRONIC DEVICES AND CIRCUITS | L                  | T   | P     | C   |         |     |     |     |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                                 | 3                  | 0   | 0     | 3   |         |     |     |     |      |      |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                                 | Assessment Pattern |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Basic Electrical Engineering, Semiconductor Physics                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                                 | CIA                | SEE | Total |     |         |     |     |     |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                                 | 40                 | 60  | 100   |     |         |     |     |     |      |      |      |      |
| Course Objectives:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                                 |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| <ul style="list-style-type: none"><li>To understand the operating principles and characteristics of semiconductor devices, including diodes, BJTs, and FETs.</li><li>To analyze and design basic electronic circuits such as rectifiers, amplifiers, feedback circuits, and voltage regulators.</li><li>To apply electronic devices in practical applications involving signal amplification, regulation, sensing, and automation.</li></ul>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                                 |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                                 |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                                 |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| <ol style="list-style-type: none"><li>Analyze semiconductor energy bands, carrier transport, and PN-junction diode characteristics under different operating conditions.</li><li>Apply semiconductor diode principles to design and evaluate rectifier, filter, and Zener voltage-regulator circuits.</li><li>Examine BJT characteristics, configurations, biasing circuits, load lines, and thermal stability for reliable operation.</li><li>Assess the performance of BJT and FET amplifier configurations using appropriate small-signal models to assess gain and frequency response.</li><li>Evaluate coupling techniques, power-amplifier classes, feedback circuits, and oscillators based on specified performance requirements.</li><li>Design voltage-regulator and optoelectronic circuits for sensing, isolation, automation, and energy-efficient applications.</li></ol> |                                 |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                                 |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | PO1                             | PO2                | PO3 | PO4   | PO5 | PO6     | PO7 | PO8 | PO9 | PO10 | PO11 | PSO1 | PSO2 |
| CO1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | 3                               | 2                  |     | 1     |     |         |     |     |     |      |      | 1    | 1    |
| CO2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | 3                               | 3                  | 3   | 2     | 2   |         |     |     |     |      |      | 3    | 2    |
| CO3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | 3                               | 3                  | 2   | 2     |     |         |     |     |     |      |      | 2    | 2    |
| CO4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | 3                               | 3                  | 2   | 3     | 2   |         |     |     |     |      |      | 3    | 2    |
| CO5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | 3                               | 3                  | 2   | 3     | 2   |         |     |     |     |      |      | 3    | 2    |
| CO 6                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | 3                               | 3                  | 3   | 2     | 3   | 2       |     |     |     |      |      | 3    | 3    |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                                 |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Semiconductor Basics ad PN Junction Diode                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                                 |                    |     |       |     | 8 Hours |     |     |     |      |      |      |      |
| Atomic structure and energy bands in solids, Carrier concentration, Mass Action Law , intrinsic and extrinsic semiconductors, Variation of properties with temperature Carrier drift and diffusion, current density equation, PN junction theory and diode characteristics – forward and reverse bias.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                                 |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |

|                                                                                                                                                                                                                                                                                                                          |  |                 |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--|-----------------|
| <b>Special function Semiconductor Diodes and applications</b>                                                                                                                                                                                                                                                            |  | <b>7 Hours</b>  |
| Zener Diode- Zener breakdown and Zener diode as voltage regulator, PN Junction diode-rectifiers (half-wave, full-wave and bridge), filter circuits (capacitor, inductor and $\pi$ -type)                                                                                                                                 |  |                 |
| <b>Transistor Fundamentals</b>                                                                                                                                                                                                                                                                                           |  | <b>7 Hours</b>  |
| Bipolar Junction Transistor (BJT): construction, operation, and configurations (CE, CB, CC), Input/output characteristics and transistor parameters ( $\beta$ , $r_e$ , $g_m$ ), Gain and frequency response Biasing methods: fixed, voltage divider. Load-line analysis and operating point stability, Thermal runaway. |  |                 |
| <b>Module 2</b>                                                                                                                                                                                                                                                                                                          |  |                 |
| <b>FET Fundamentals</b>                                                                                                                                                                                                                                                                                                  |  | <b>8 Hours</b>  |
| JFET — construction, working, characteristics, parameters, MOSFET and MOS capacitor Depletion and enhancement modes, nMOS and pMOS, threshold voltage, Transfer and output characteristics CMOS — introduction and basic operation                                                                                       |  |                 |
| <b>Transistor and FET Applications</b>                                                                                                                                                                                                                                                                                   |  | <b>8 Hours</b>  |
| Concept of feedback – types, advantages and disadvantages, Analysis of CE, CB, CC amplifiers- Gain and frequency response, MOSFET small signal model – Analysis of CS, CG and Source follower – Gain and frequency response                                                                                              |  |                 |
| <b>Voltage Regulators and Optoelectronic Devices</b>                                                                                                                                                                                                                                                                     |  | <b>7 Hours</b>  |
| Voltage regulation: series and shunt regulators, IC voltage regulators (78XX, 79XX, LM317). Optoelectronic devices: LED, phototransistor, LDR, optocoupler, light sensing and isolation circuits.                                                                                                                        |  |                 |
| <b>Term Work Activity</b>                                                                                                                                                                                                                                                                                                |  |                 |
| GATE Questions, Quiz, Assignments, Presentations, Seminars, Micro Projects, Electronics Pskill Level 3A.                                                                                                                                                                                                                 |  |                 |
| <b>Self-Learning Activity</b>                                                                                                                                                                                                                                                                                            |  |                 |
| NPTEL Course<br><a href="https://nptel.ac.in/courses/108101091">https://nptel.ac.in/courses/108101091</a><br>NPTEL link:<br><a href="https://onlinecourses.nptel.ac.in/e-learning/preview/noc26_ee168">https://onlinecourses.nptel.ac.in/e-learning/preview/noc26_ee168</a>                                              |  |                 |
| <b>Theory</b>                                                                                                                                                                                                                                                                                                            |  | <b>45 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                             |  | <b>45 Hours</b> |
| <b>Text Books:</b>                                                                                                                                                                                                                                                                                                       |  |                 |
| 1. V.K. Mehta, Rohit Mehta, <i>Principles of Electrical Engineering and Electronics</i> , S. Chand Publishing, 12th Edition, 2019.                                                                                                                                                                                       |  |                 |
| <b>References:</b>                                                                                                                                                                                                                                                                                                       |  |                 |
| 1. Boylestad R.L. and Nashelsky L., <i>Electronic Devices and Circuit Theory</i> , Pearson, 12 <sup>th</sup> Ed., 2013.                                                                                                                                                                                                  |  |                 |
| 2. Millman J. and Halkias C.C., <i>Electronic Devices and Circuits</i> , Tata McGraw Hill, 2015.                                                                                                                                                                                                                         |  |                 |
| 3. Sedra A.S. and Smith K.C., <i>Microelectronic Circuits</i> , Oxford University Press, 7th Ed., 2017.                                                                                                                                                                                                                  |  |                 |
| 4. A.P. Malvino, D.J. Bates, Patrick E. Hoppe., <i>Electronic Principles</i> , Tata McGraw Hill, 2021.                                                                                                                                                                                                                   |  |                 |
| 5. Salivahanan S. and Kumar N.S., <i>Electronic Devices and Circuits</i> , Tata McGraw Hill, 2022.                                                                                                                                                                                                                       |  |                 |
| NPTEL – Electronic Devices and Circuits, IIT Guwahati / IIT Bombay.                                                                                                                                                                                                                                                      |  |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                         |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------|--------------------|-----|-------|-----|---------|-----|-----|-----|------|------|------|------|
| 26GE005                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          | PROBLEM SOLVING USING C | L                  | T   | P     | C   |         |     |     |     |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                         | 3                  | 0   | 0     | 3   |         |     |     |     |      |      |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                         | Assessment Pattern |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Basic Mathematics                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                         | CIA                | SEE | Total |     |         |     |     |     |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                         | 40                 | 60  | 100   |     |         |     |     |     |      |      |      |      |
| Course Objectives                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                         |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| <ul style="list-style-type: none"><li>To understand the basics of algorithmic problem solving using flowcharts and pseudocode.</li><li>To learn the structure of a C program, its data types, operators, and expressions.</li><li>To solve problems using control structures, arrays, and string handling functions.</li><li>To use functions, recursion, and pointers for modular and efficient programming.</li><li>To do file operations in C using structures, unions, and streams.</li></ul>                                                                                                                                                |                         |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                         |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                         |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| <ol style="list-style-type: none"><li>Apply algorithmic problem-solving principles to formulate computational solutions using flowcharts and pseudocode.</li><li>Develop C programs using fundamental syntax, operators and control structures to solve real-world problems.</li><li>Develop modular C programs using arrays, strings, functions and recursion to process and manipulate data.</li><li>Implement C programs using pointers and dynamic memory allocation techniques to manage memory effectively.</li><li>Construct C programs using structures, unions, and file operations to handle structured and persistent data.</li></ol> |                         |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                         |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              | PO1                     | PO2                | PO3 | PO4   | PO5 | PO6     | PO7 | PO8 | PO9 | PO10 | PO11 | PSO1 | PSO2 |
| CO1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              | 2                       | 3                  | 2   |       |     |         |     |     |     |      |      | 3    |      |
| CO2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              | 2                       | 2                  | 1   |       | 2   |         |     |     |     |      |      | 2    | 1    |
| CO3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              | 2                       | 2                  | 2   |       | 3   |         |     |     | 1   |      |      | 3    | 1    |
| CO4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              | 2                       | 2                  | 1   |       | 3   |         |     |     |     |      |      | 2    | 1    |
| CO5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              | 3                       | 2                  | 2   |       | 3   |         |     |     | 1   |      |      | 3    | 1    |
| CO6                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              | 2                       | 3                  | 2   |       |     |         |     |     |     |      |      | 3    |      |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                         |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Problem Solving and Algorithms                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                         |                    |     |       |     | 8 Hours |     |     |     |      |      |      |      |
| Problem solving and algorithmic thinking- Algorithms-Definition, Characteristics and examples, flowcharts-symbols, conventions, and illustrations, Pseudocode and structured representation, Steps in program development, Overview of compilers and the C programming environment (edit → compile → execute).                                                                                                                                                                                                                                                                                                                                   |                         |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| C Programming Basics                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                         |                    |     |       |     | 7 Hours |     |     |     |      |      |      |      |
| Structure of a C program, Tokens, keywords, identifiers, data types, variables, and constants, Operators and expressions, Input/output functions: printf(), scanf(), Type conversion and precedence rules, Debugging techniques and handling syntax errors.                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                         |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |  |                 |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--|-----------------|
| <b>Control Structures, Arrays and Strings</b>                                                                                                                                                                                                                                                                                                                                         |  | <b>8 Hours</b>  |
| Decision making: if, if-else, nested if, switch – Looping: while, for, do-while – Loop control statements: break, continue – Nested loops and example programs – One-dimensional and two-dimensional arrays: declaration, initialization, traversal – Concept of multi-dimensional arrays – Character arrays – Strings and string library functions – String processing applications. |  |                 |
| <b>Module 2</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                       |  |                 |
| <b>Functions and Modular Programming</b>                                                                                                                                                                                                                                                                                                                                              |  | <b>8 Hours</b>  |
| Concept of functions and modular programming, Function definition, declaration, prototypes, Parameter passing: call by value and call by reference, Recursion, Storage classes (auto, static, extern, register)                                                                                                                                                                       |  |                 |
| <b>Pointers and Dynamic Memory</b>                                                                                                                                                                                                                                                                                                                                                    |  | <b>7 Hours</b>  |
| Pointers and pointer arithmetic, Relationship between arrays and pointers, Pointers to functions, Pointers - function arguments, Dynamic memory allocation: malloc, calloc, free, realloc.                                                                                                                                                                                            |  |                 |
| <b>Structures, Unions and File Handling</b>                                                                                                                                                                                                                                                                                                                                           |  | <b>7 Hours</b>  |
| Structures: definition, initialization, arrays of structures, nested structures, Pointers to structures, Unions: definition, initialization, and difference from structures, Enumerated data types (enum), File handling: concept of files and streams, file operations, reading/writing text and binary files, error handling.                                                       |  |                 |
| <b>Term Work Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                             |  |                 |
| Micro projects, PS Assessment and Programming Assignments                                                                                                                                                                                                                                                                                                                             |  |                 |
| <b>Self-Learning Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                         |  |                 |
| <b>SWAYAM / NPTEL:</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                |  |                 |
| Prof. AnupamBasu, Problem solving through Programming in C, IIT Kharagpur, 2025, <a href="https://nptel.ac.in/courses/106105171">https://nptel.ac.in/courses/106105171</a> .                                                                                                                                                                                                          |  |                 |
| Prof. SatyadevNandakumar, Introduction to Programming in C, NPTEL Online Course, Indian Institute of Technology Khanpur, 2025, <a href="https://onlinecourses.nptel.ac.in/noc25_cs119/preview">https://onlinecourses.nptel.ac.in/noc25_cs119/preview</a> .                                                                                                                            |  |                 |
| <b>Theory</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                         |  | <b>45 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                          |  | <b>45 Hours</b> |
| <b>Text Book:</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                     |  |                 |
| 1. Kernighan, B. W. and Ritchie, D. M., The C Programming Language, Prentice Hall, 2nd Edition, USA, 2023.                                                                                                                                                                                                                                                                            |  |                 |
| 2. ReemaThareja, “Programming in C”, Oxford University Press, Second Edition, 2016.                                                                                                                                                                                                                                                                                                   |  |                 |
| <b>References:</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                    |  |                 |
| 1. Schildt, H., C: The Complete Reference, McGraw Hill, Latest Edition, USA, 2018.                                                                                                                                                                                                                                                                                                    |  |                 |
| 2. Kanetkar, Y. P., Let Us C, BPB Publications, Latest Edition, India, 2025.                                                                                                                                                                                                                                                                                                          |  |                 |
| 3. Byron S. Gottfried, “Schaum’s Outline of Theory and Problems of Programming with C”, McGraw-Hill Education, 1996.                                                                                                                                                                                                                                                                  |  |                 |
| 4. PradipDey, Manas Ghosh, “Computer FundamentalsandProgrammingin C”, Second Edition, Oxford University Press, 2013.                                                                                                                                                                                                                                                                  |  |                 |
| 5. Anita GoelandAjayMittal, “Computer FundamentalsandProgrammingin C”, 1st Edition, Pearson Education, 2013.                                                                                                                                                                                                                                                                          |  |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                       |     |     |     |                    |     |       |     |     |         |      |      |      |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------|-----|-----|-----|--------------------|-----|-------|-----|-----|---------|------|------|------|
| 26HS001                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                | COMMUNICATIVE ENGLISH |     |     |     |                    | L   | T     | P   | C   |         |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                       |     |     |     |                    | 1   | 0     | 2   | 2   |         |      |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                       |     |     |     | Assessment Pattern |     |       |     |     |         |      |      |      |
| Basic Communication & Writing skill                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                       |     |     |     | CIA                | SEE | Total |     |     |         |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                       |     |     |     | 50                 | 50  | 100   |     |     |         |      |      |      |
| Course Objectives:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                       |     |     |     |                    |     |       |     |     |         |      |      |      |
| <ul style="list-style-type: none"><li>Develop students' ability to communicate effectively and professionally using accurate and appropriate English.</li><li>Enhance students' skills in descriptive and narrative forms of communication.</li><li>Develop active reading and comprehension skills through exposure to authentic English texts.</li></ul>                                                             |                       |     |     |     |                    |     |       |     |     |         |      |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                       |     |     |     |                    |     |       |     |     |         |      |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                       |     |     |     |                    |     |       |     |     |         |      |      |      |
| <ul style="list-style-type: none"><li>Express themselves in a professional manner using error-free language</li><li>Express in both descriptive and narrative formats</li><li>Understand and make effective use of the English Language in Business contexts</li><li>Actively read and comprehend authentic text</li></ul>                                                                                             |                       |     |     |     |                    |     |       |     |     |         |      |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                       |     |     |     |                    |     |       |     |     |         |      |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | PO1                   | PO2 | PO3 | PO4 | PO5                | PO6 | PO7   | PO8 | PO9 | PO10    | PO11 | PSO1 | PSO2 |
| CO 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                       |     |     |     |                    |     |       |     | 2   | 3       | 2    |      |      |
| CO 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                       |     |     |     |                    |     |       |     | 2   | 3       | 2    |      |      |
| CO 3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                       |     |     |     |                    |     |       |     | 2   | 3       | 2    |      |      |
| CO 4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                       |     |     |     |                    |     |       |     | 2   | 3       | 2    |      |      |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                       |     |     |     |                    |     |       |     |     |         |      |      |      |
| Communication Process                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                       |     |     |     |                    |     |       |     |     | 5 Hours |      |      |      |
| Listening –formal & informal conversations - Speaking –Self introduction– speaking on given topics & situations – recording speeches and strategies to improve - Reading - Reading comprehension – skimming/ scanning/ predicting – question & answers – objective and descriptive answers - Writing – paragraph writing, personal notes - Language Development- single word substitutes, compound words- conditionals |                       |     |     |     |                    |     |       |     |     |         |      |      |      |
| Language Mechanics                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                       |     |     |     |                    |     |       |     |     | 5 Hours |      |      |      |
| Listening –Interviews – Extensive speech on current affairs - Speaking – Role plays- describing a simple process – asking and answering questions - Reading – critical reading – finding key information in a given text – ideation, mind mapping - Writing - dialogue, instructions, process description - Language Development – writing single sentence definitions, sequence words, synonyms & antonyms.           |                       |     |     |     |                    |     |       |     |     |         |      |      |      |
| Module 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                       |     |     |     |                    |     |       |     |     |         |      |      |      |
| Narration and Summation:                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                       |     |     |     |                    |     |       |     |     | 5 Hours |      |      |      |
| Listening - TED talks - popular speeches and presentations, Motivational speeches - Speaking - impromptu speeches, Debates and discussion -Reading - articles – magazines - Writing – review writing, channel conversion – bar diagram/ table, poster/ picture interpretation- Language Development – modal verbs,                                                                                                     |                       |     |     |     |                    |     |       |     |     |         |      |      |      |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                 |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| collocations, 21st century vocabulary                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                 |
| <b>Practical</b><br><b>Listening</b><br>Practice listening, speaking, pronunciation, and non-verbal communication in lab activities.<br>Summarize interviews, news, or expert speeches.<br>Summarize TED Talks, speeches, or presentations, noting purpose, tone, and techniques.<br><br><b>Speaking</b><br>Deliver short talks, presentations, or speeches on current issues and professional communication.<br>Role-plays, process descriptions, and Q&A practice.<br>Impromptu speeches, debates, and group discussions on current or social issues.<br><br><b>Reading</b><br>Create podcasts, mind maps, infographics, or record speeches for micro-projects.<br>Identify main ideas and create mind maps.<br>Identify main ideas, supporting evidence, and author's view point from articles or excerpts.<br><br><b>Writing</b><br>Complete written tasks like paragraphs, comprehension, process descriptions, and poster/picture interpretation.<br>Write dialogues, instructions, or process paragraphs.<br>Reviews, chart-to-paragraph conversions, and poster/image interpretations.<br><br><b>Language Development</b><br>Prepare group reports and reflections from industrial or field visits.<br>Practice definitions, connectors, synonyms and antonyms.<br>Practice modal verbs, collocations, and 21st-century vocabulary. |                 |
| <b>Term Work Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   | <b>30 Hours</b> |
| Technical Article Analysis, Mind Mapping, Interview Script, TED Talk review                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                 |
| <b>Self-Learning</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |  |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--|
| <ol style="list-style-type: none"> <li>1. <b>MOOC:</b> NPTEL “Developing Soft Skills and Personality” or equivalent.<br/><b>NPTEL link:</b> <a href="https://nptel.ac.in/courses/109104107">https://nptel.ac.in/courses/109104107</a></li> <li>2. <b>Online Module:</b> Complete an NPTEL or Spoken Tutorial and submit the certificate or a 150–200 word summary.<br/><b>NPTEL link:</b> <a href="https://onlinecourses.nptel.ac.in/noc26_hs74/preview">https://onlinecourses.nptel.ac.in/noc26_hs74/preview</a></li> <li>3. <b>MOOCs:</b> Complete an Nptel online module; submit certificate or summary. <b>NPTEL link:</b> <a href="https://onlinecourses.swayam2.ac.in/e-learning/preview/cec26_hs08">https://onlinecourses.swayam2.ac.in/e-learning/preview/cec26_hs08</a></li> <li>4. <b>Online Module:</b> Coursera / Swayam / FutureLearn on Communication Skills.</li> <li>5. <b>NPTEL link:</b> <a href="https://onlinecourses.swayam2.ac.in/e-learning/preview/aic21_ge24">https://onlinecourses.swayam2.ac.in/e-learning/preview/aic21_ge24</a></li> <li>6. <b>Spoken Tutorial:</b> IIT Bombay English Communication.</li> <li>7. <b>TED Talk:</b> 200-word reflection on strategies learned.</li> </ol> |  |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--|

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                 |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| <b>Theory</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       | <b>15 Hours</b> |
| <b>Practical</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | <b>30 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | <b>45 Hours</b> |
| <p><b>Textbooks:</b></p> <ol style="list-style-type: none"> <li>1. A Course in Technical English, D. Praveen Sam and K.N. Shoba, Cambridge University Press, 2020</li> <li>2. Anderson, Paul V. Technical Communication: A Reader – Centered Approach. Cengage, New Delhi, 2008.</li> </ol> <p><b>References:</b></p> <ol style="list-style-type: none"> <li>1. Smith-Worthington, Darlene &amp; Sue Jefferson. Technical Writing for Success. Cengage, Mason, USA, 2007.</li> <li>2. Grussendorf, Marion, English for Presentations, Oxford University Press, Oxford, 2007.</li> <li>3. Chauhan, Gajendra Singh and et.al. Technical Communication (Latest Revised Edition). Cengage Learning India Pvt. Limited, 2018.</li> </ol> |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                    |     |     |     |     |     |     |     |                    |      |      |       |      |      |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------|-----|-----|-----|-----|-----|-----|-----|--------------------|------|------|-------|------|------|
| 26HS002                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   | HERITAGE OF TAMILS |     |     |     |     |     |     |     | L                  | T    | P    | C     |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                    |     |     |     |     |     |     |     | 1                  | 0    | 0    | 1     |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                    |     |     |     |     |     |     |     | Assessment Pattern |      |      |       |      |      |
| Understanding of Indian and Regional History/Culture                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                    |     |     |     |     |     |     |     | CIA                | SEE  |      | Total |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                    |     |     |     |     |     |     |     | 40                 | 60   |      | 100   |      |      |
| Course Objectives                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                    |     |     |     |     |     |     |     |                    |      |      |       |      |      |
| <ul style="list-style-type: none"><li>To understand the history, culture, and traditions of Tamils.</li><li>To learn about the achievements and contributions of Tamils.</li><li>To develop pride in and preserve Tamil heritage.</li></ul>                                                                                                                                                                                                                                                                                               |                    |     |     |     |     |     |     |     |                    |      |      |       |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                    |     |     |     |     |     |     |     |                    |      |      |       |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                    |     |     |     |     |     |     |     |                    |      |      |       |      |      |
| <ol style="list-style-type: none"><li>Describe the linguistic diversity in India, highlighting Dravidian languages and their features.</li><li>Summarize the evolution of art, highlighting key transitions from rock art to modern sculptures.</li><li>Examine the role of sports and games in promoting cultural values and community bonding.</li><li>Discuss the education and literacy systems during the Sangam Age and their impact.</li></ol>                                                                                     |                    |     |     |     |     |     |     |     |                    |      |      |       |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                    |     |     |     |     |     |     |     |                    |      |      |       |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       | PO1                | PO2 | PO3 | PO4 | PO5 | PO6 | PO7 | PO8 | PO9                | PO10 | PO11 | PSO1  | PSO2 | PSO3 |
| CO 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                    |     |     |     |     | 3   | 3   | 2   |                    | 2    |      |       |      |      |
| CO 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                    |     |     |     |     | 3   | 3   | 2   |                    | 2    |      |       |      |      |
| CO 3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                    |     |     |     |     | 3   | 3   | 2   |                    | 2    |      |       |      |      |
| CO 4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                    |     |     |     |     | 3   | 3   | 2   |                    | 2    |      |       |      |      |
| CO 5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                    |     |     |     |     | 3   | 3   | 2   |                    | 2    |      |       |      |      |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                    |     |     |     |     |     |     |     |                    |      |      |       |      |      |
| Language And Literature <span style="float:right">3 Hours</span><br>Language Families in India – Dravidian Languages – Tamil as a Classical Language – Classical Literature in Tamil – Secular Nature of Sangam Literature – Distributive Justice in Sangam Literature – Management Principles in Thirukural – Tamil Epics and Impact of Buddhism & Jainism in Tamil Land – Bakthi Literature Azhwars and Nayanmars – Forms of minor Poetry – Development of Modern literature in Tamil –Contribution of Bharathiyyar and Bharathidhasan. |                    |     |     |     |     |     |     |     |                    |      |      |       |      |      |
| Rock Art Paintings To Modern Art Sculpture <span style="float:right">3 Hours</span><br>Heritage – Rock Art Paintings To Modern Art – Sculpture Hero stone to modern sculpture – Bronze icons – Tribes and their handicrafts – Art of temple car making – Massive Terracotta sculptures, Village deities, Thiruvalluvar Statue at Kanyakumari, Making of musical instruments – Mridhangam, Parai, Veenai, Yazh and Nadhaswaram – Role of Temples in Social and Economic Life of Tamils.                                                    |                    |     |     |     |     |     |     |     |                    |      |      |       |      |      |
| Folk And Martial Arts <span style="float:right">3 Hours</span><br>Therukoothu, Karagattam, VilluPattu, KaniyanKoothu, Oyillattam, Leatherpuppetry, Silambattam, Valari, Tiger dance – Sports and Games of Tamils.                                                                                                                                                                                                                                                                                                                         |                    |     |     |     |     |     |     |     |                    |      |      |       |      |      |
| Module 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                    |     |     |     |     |     |     |     |                    |      |      |       |      |      |
| Thinai Concept of Tamils <span style="float:right">3 Hours</span><br>Thinai Concept in Tamil Culture – Flora and Fauna associated with the five landscapes of Tamils Aham and Puram concepts from Tholkappiyam and Sangam Literature – Aram concept of Tamils and its ethical values – Education and literacy during the Sangam Age – Ancient cities and ports of the Sangam period – Export and import trade during Sangam Age – Overseas conquest and maritime expansion of the Cholas.                                                 |                    |     |     |     |     |     |     |     |                    |      |      |       |      |      |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |  |                 |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--|-----------------|
| <b>Contribution of Tamils to Indian National Movement and Indian Culture</b>                                                                                                                                                                                                                                                                                                                                          |  | <b>3 Hours</b>  |
| Contribution of Tamils to the Indian Freedom Struggle – Participation of Tamil leaders and revolutionaries – Cultural influence of Tamils over other regions of India – Self-Respect Movement and its social impact – Role of Siddha medicine in indigenous medical systems – Importance of inscriptions and manuscripts in preserving Tamil history – Development of Tamil print culture and history of Tamil books. |  |                 |
| <b>Term Work Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |  |                 |
| Assignments, Case Study                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |  |                 |
| <b>Theory</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |  | <b>15 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |  | <b>15 Hours</b> |
| <b>Textbooks:</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |  |                 |
| 1. TAMILAR MARABU-Dr.A.Boobalan VRB PUBLISHERS PVT LTD,6/50,Venkatesa Nagar 1 ststreet,Virukambakkam, Chennai-600 092.                                                                                                                                                                                                                                                                                                |  |                 |
| <b>References:</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |  |                 |
| 1. Social Life of Tamils (Dr.K.K.Pillay) A joint publication of TNTB & ESC and RMRL – (in print)                                                                                                                                                                                                                                                                                                                      |  |                 |
| 2. Social Life of the Tamils - The Classical Period (Dr.S.Singaravelu) (Published by:International Institute of Tamil Studies.                                                                                                                                                                                                                                                                                        |  |                 |
| 3. Historical Heritage of the Tamils (Dr.S.V.Subatamanian, Dr.K.D.Thirunavukkarasu) (Published by: International Institute of Tamil Studies).                                                                                                                                                                                                                                                                         |  |                 |
| 4. The Contributions of the Tamils to Indian Culture (Dr.M.Valarmathi) (Published by:International Institute of Tamil Studies.)                                                                                                                                                                                                                                                                                       |  |                 |
| 5. Keeladi - ‘Sangam City Civilization on the banks of river Vaigai’(Jointly Published by: Department of Archaeology & Tamil Nadu Text Book and Educational Services Corporate Tamil Nadu) Studies in the History of India with Special Reference to Tamil Nadu (Dr.K.K.Pillay) (Published by: The Author)                                                                                                            |  |                 |
| 6. Porunai Civilization (Jointly Published by: Department of Archaeology & Tamil Nadu Text Book and Educational Services Corporation, Tamil Nadu)                                                                                                                                                                                                                                                                     |  |                 |
| 7. .Journey of Civilization Indus to Vaigai (R.Balakrishnan) (Published by: RMRL) – Reference Book.                                                                                                                                                                                                                                                                                                                   |  |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |             |     |     |     |                    |     |       |     |         |      |      |      |      |      |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------|-----|-----|-----|--------------------|-----|-------|-----|---------|------|------|------|------|------|
| 26HS002                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | தமிழர் மரபு |     |     |     | L                  | T   | P     | C   |         |      |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |             |     |     |     | 1                  | 0   | 0     | 1   |         |      |      |      |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |             |     |     |     | Assessment Pattern |     |       |     |         |      |      |      |      |      |
| Understanding of Indian and Regional History/Culture                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |             |     |     |     | CIA                | SEE | Total |     |         |      |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |             |     |     |     | 40                 | 60  | 100   |     |         |      |      |      |      |      |
| Course Objectives                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |             |     |     |     |                    |     |       |     |         |      |      |      |      |      |
| <ul style="list-style-type: none"> <li>தமிழர்களின் வரலாறு, பண்பாடு மற்றும் மரபுகளை அறிதல்.</li> <li>தமிழர்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அறிதல்.</li> <li>தமிழர் மரபின்மீது பெருமை கொண்டு அதைப் பாதுகாத்தல்.</li> </ul>                                                                                                                                                                                                                                                                                                                                                              |             |     |     |     |                    |     |       |     |         |      |      |      |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |             |     |     |     |                    |     |       |     |         |      |      |      |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |             |     |     |     |                    |     |       |     |         |      |      |      |      |      |
| <ol style="list-style-type: none"> <li>இந்தியாவில் உள்ள மொழி பல்வகைத் தன்மையை விளக்கி, திராவிட மொழிகளையும் அவற்றின் சிறப்பம்சங்களையும் குறிப்பிடுவர்.</li> <li>கலை வளர்ச்சியின் பரிணாமத்தை சுருக்கமாக - விளக்கி, பாறை ஓவியங்களிலிருந்து நவீன சிற்பங்கள் வரை ஏற்பட்ட முக்கிய மாற்றங்களை எடுத்துக் காட்டுவர்.</li> <li>விளையாட்டுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் பண்பாட்டு மதிப்புகளை வளர்த்தல் மற்றும் சமூக ஒற்றுமையை உருவாக்குவதில் கொண்டுள்ள பங்கினை ஆய்வு செய்வர்.</li> <li>சங்ககாலத்தில் இருந்த கல்வி மற்றும் எழுத்தறிவு முறைகள் மற்றும் அவற்றின் தாக்கத்தை விவாதிப்பர்.</li> </ol> |             |     |     |     |                    |     |       |     |         |      |      |      |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |             |     |     |     |                    |     |       |     |         |      |      |      |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | PO1         | PO2 | PO3 | PO4 | PO5                | PO6 | PO7   | PO8 | PO9     | PO10 | PO11 | PSO1 | PSO2 | PSO3 |
| CO 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |             |     |     |     |                    | 3   | 3     | 2   |         | 2    |      |      |      |      |
| CO 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |             |     |     |     |                    | 3   | 3     | 2   |         | 2    |      |      |      |      |
| CO 3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |             |     |     |     |                    | 3   | 3     | 2   |         | 2    |      |      |      |      |
| CO 4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |             |     |     |     |                    | 3   | 3     | 2   |         | 2    |      |      |      |      |
| CO 5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |             |     |     |     |                    | 3   | 3     | 2   |         | 2    |      |      |      |      |
| அலகு - I                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |             |     |     |     |                    |     |       |     |         |      |      |      |      |      |
| மொழி மற்றும் இலக்கியம்:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |             |     |     |     |                    |     |       |     | 3 Hours |      |      |      |      |      |
| இந்திய மொழிக்குடும்பங்கள் - திராவிட மொழிகள் -தமிழ் ஒருசெம்மொழி - தமிழ் செவ்விலக்கியங்கள் - சங்க இலக்கியத்தின் சமயச்சார்பற்ற தன்மை - சங்க இலக்கியத்தில் பகிர்தல் அறம் - திருக்குறளில் மேலாண்மை கருத்துக்கள் - தமிழ்காப்பியங்கள், தமிழகத்தில் சமணபௌத்த சமயங்களில் தாக்கம்- பக்தி இலக்கியம், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் - சிற்றிலக்கியங்கள் -தமிழில் நவீன இலக்கியத்தின் வளர்ச்சி -தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோரின் பங்களிப்பு                                                                                                                           |             |     |     |     |                    |     |       |     |         |      |      |      |      |      |
| மரபு -பாறை ஓவியங்கள் முதல் நவீன ஓவியங்கள் வரை- சிற்பக்கலை:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |             |     |     |     |                    |     |       |     | 3 Hours |      |      |      |      |      |
| ஐம்பொன்சிலைகள்- பழங்குடியினர் மற்றும் அவர்கள் தயாரிக்கும் கைவினைப்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |             |     |     |     |                    |     |       |     |         |      |      |      |      |      |

பொருட்கள் பொம்மைகள்- தேர் செய்யும் கலை - சுடுமண் சிற்பங்கள் - நாட்டுப்புற தெய்வங்கள்- குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை - இசைக்கருவிகள்- மிருதங்கம், பறை, வீணை, யாழ், நாதஸ்வரம்- தமிழர்களின் சமூகபொருளாதார வாழ்வில் கோயில்களின் பங்கு

**நாட்டுப்புறக் கலைகள் மற்றும் வீர விளையாட்டுகள்:**

**3 Hours**

தெருக்கூத்து, கரகாட்டம், வில்லுப்பாட்டு, கணியான்கூத்து, ஓயிலாட்டம், தோல்பாவைகூத்து, சிலம்பாட்டம், வளரி, புலியாட்டம்- தமிழர்களின்விளையாட்டுகள்.

### அலகு - II

**தமிழர்களின் திணைக்கோட்பாடுகள்:**

**3 Hours**

தமிழகத்தின் தாவரங்களும் விலங்குகளும் - தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியத்தில் அகம் மற்றும் புற கோட்பாடுகள் - தமிழர்கள் போற்றிய அறக்கோட்பாடு சங்ககாலத்தில் தமிழகத்தில் எழுத்தறிவும் கல்வியும் -சங்ககால நகரங்களும் துறைமுகங்களும் - சங்ககாலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி - கடல்கடந்த நாடுகளில் சோழர்களின் வெற்றி

**இந்திய தேசிய இயக்கம் மற்றும் இந்திய பண்பாட்டிற்கு தமிழர்களின் பங்களிப்பு:**

**3 Hours**

இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்கு -இந்தியாவின் பிற்பகுதிகளில் தமிழ் பண்பாட்டின் தாக்கம் - சுயமரியாதை இயக்கம் - இந்திய மருத்துவத்தில் சித்தமருத்துவத்தின் பங்கு - கல்வெட்டுகள் - கையெழுத்து படிகள் - தமிழ் புத்தகங்களின் அச்ச வரலாறு

### Term Work Activity

Assignments, Case Study

Theory

15 Hours

Total

15 Hours

### பாடநூல்கள்:

1. தமிழர்மரபு - முனைவர்அ. பூபாலன் VRB பதிப்பகம் (VRB PUBLISHERS PVT LTD), 6/50, வெங்கடேசாநகர் 1-வதுதெரு, விருகம்பாக்கம், சென்னை - 600 092.

### பார்வை நூல்கள்:

1. தமிழர்களின் சமூக வாழ்க்கை (Social Life of Tamils) - முனைவர்க.க. பிள்ளை(TNTB, ESC மற்றும் RMRL ஆகியவற்றின் கூட்டு வெளியீடு) - (அச்சில்உள்ளது)
2. தமிழர்களின் சமூகவாழ்க்கை - செவ்வியல் காலம் (Social Life of the Tamils - The Classical Period) -முனைவர்ச. சிங்காரவேலு (வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
3. தமிழர்களின் வரலாற்றுப் பாரம்பரியம் (Historical Heritage of the Tamils) - முனைவர்ச. வ. சுப்பிரமணியன், முனைவர் க .தி .திருநாவுக்கரசு(வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)

4. இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழர்களின் பங்களிப்புகள் (The Contributions of the Tamils to Indian Culture) – முனைவர் ம. வளர்மதி (வெளியீடு: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்)
5. கீழடி - 'வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம்' (Keeladi - 'Sangam City Civilization on the banks of river Vaigai') (கூட்டுவெளியீடு: தொல்லியல் துறை மற்றும் தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம், தமிழ்நாடு) இந்திய வரலாற்று ஆய்வுகள்-தமிழ் நாட்டிற்கான சிறப்புக் குறிப்புடன் (Studies in the History of India with Special Reference to Tamil Nadu) - முனைவர்க.க. பிள்ளை (வெளியீடு: நூலாசிரியர்)
6. பொருநை நாகரிகம் (Porunai Civilization) - (கூட்டு வெளியீடு: தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம், தமிழ்நாடு)
7. நாகரிகப் பயணம்: சிந்து முதல் வைகை வரை (Journey of Civilization: Indus to Vaigai) - இரா. பாலகிருஷ்ணன் (வெளியீடு: RMRL) – பார்வைநூல்.

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      |         |      |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------|--------------------|-----|-------|-----|-----|-----|-----|-----|------|------|---------|------|
| 26PS108                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   | PHYSICAL SCIENCE LABORATORY - CHEMISTRY | L                  | T   | P     | C   |     |     |     |     |      |      |         |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                                         | 0                  | 0   | 2     | 1   |     |     |     |     |      |      |         |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                                         | Assessment Pattern |     |       |     |     |     |     |     |      |      |         |      |
| Atomic structure                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                                         | CIA                | SEE | Total |     |     |     |     |     |      |      |         |      |
| Redox reactions                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                                         | 60                 | 40  | 100   |     |     |     |     |     |      |      |         |      |
| Course Objectives                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      |         |      |
| <ul style="list-style-type: none"><li>● Apply suitable instruments and techniques to determine chemical properties of water, metals, and effluents.</li><li>● Analyze experimental data to determine concentrations, hardness, acidity, corrosion, adsorption, and electrochemical properties.</li><li>● Analyze experimental results using calculations and software to identify chemical behavior and stable structures.</li></ul>                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      |         |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      |         |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      |         |      |
| <ol style="list-style-type: none"><li>1. Apply electrochemical techniques to determine cell EMF, conductivity and concentration of iron present in the given water samples</li><li>2. Apply analytical technique to identify the chromium concentration in industrial and environmental samples</li><li>3. Apply the principles of surface chemistry and adsorption to assess the adsorption ability of activated charcoal in the removal of heavy metals (such as chromium or nickel) from aqueous solutions</li><li>4. Analyze the quality of given water sample by measuring hardness/pH and interpret their suitability for domestic use.</li><li>5. Analyze the corrosion in concrete TMT bars and determine Fe<sup>2+</sup> content in mild steel alloys to evaluate material degradation</li></ol> |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      |         |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      |         |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       | PO1                                     | PO2                | PO3 | PO4   | PO5 | PO6 | PO7 | PO8 | PO9 | PO10 | PO11 | PSO1    | PSO2 |
| CO 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      | 2                                       | 1                  |     |       |     | 2   |     |     | 1   |      | 1    |         |      |
| CO 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      | 2                                       | 1                  |     |       |     | 1   |     |     | 1   |      | 1    |         |      |
| CO 3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      | 1                                       | 2                  |     |       |     | 2   |     |     |     |      | 1    |         |      |
| CO 4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      | 2                                       | 2                  |     |       |     | 1   |     |     | 1   |      | 1    |         |      |
| CO 5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      | 2                                       | 1                  |     |       |     | 1   |     |     |     |      | 1    |         |      |
| Module 1 (Any three experiments)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      |         |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      | 9 Hours |      |
| Experiment 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      |         |      |
| Construction of a simple electrochemical cell (Cu–Zn) and measurement of its potential.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      |         |      |
| Experiment 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      |         |      |
| Assess the adsorption ability of activated charcoal in heavy metal (chromium/nickel) removal                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      |         |      |
| Experiment 3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      |         |      |
| Determine the amount of electrolyte present in the industrial effluent by conductometric titration                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                                         |                    |     |       |     |     |     |     |     |      |      |         |      |

|                                                                                                                                                                                                                              |  |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--|
| <b>Experiment 4</b>                                                                                                                                                                                                          |  |
| Redox titration: Potentiometric Analysis of iron ( $\text{Fe}^{2+}$ ) present in the given water sample using $\text{KMnO}_4$                                                                                                |  |
|                                                                                                                                                                                                                              |  |
| <b>Module 2 (Any two experiments)</b>                                                                                                                                                                                        |  |
| <b>6 Hours</b>                                                                                                                                                                                                               |  |
| <b>Experiment 5</b>                                                                                                                                                                                                          |  |
| Estimation of Hardness in water sample by EDTA method.                                                                                                                                                                       |  |
|                                                                                                                                                                                                                              |  |
| <b>Experiment 6</b>                                                                                                                                                                                                          |  |
| Determination of acid content by measuring pH (Use pH Meter)                                                                                                                                                                 |  |
|                                                                                                                                                                                                                              |  |
| <b>Experiment 7</b>                                                                                                                                                                                                          |  |
| Evaluate the corrosion percentage in concrete TMT bars.                                                                                                                                                                      |  |
|                                                                                                                                                                                                                              |  |
| <b>Experiment 8</b>                                                                                                                                                                                                          |  |
| Investigate the amount of Iron ( $\text{Fe}^{2+}$ ) in a mild steel alloy sample using a spectrophotometer.                                                                                                                  |  |
|                                                                                                                                                                                                                              |  |
| <b>Experiment 9</b>                                                                                                                                                                                                          |  |
| Visualize the geometry of the given molecule and identify the stable structure using software tools.                                                                                                                         |  |
|                                                                                                                                                                                                                              |  |
| <b>Self-Learning</b>                                                                                                                                                                                                         |  |
| NPTEL Course:NOC: Water Quality Management Practices, Prof. Gourav Dhar Bhowmick IIT Kharagpur<br>NPTEL link: <a href="https://nptel.ac.in/courses/126105335">https://nptel.ac.in/courses/126105335</a>                      |  |
| NPTEL Course: Elementary Electrochemistry, Prof. Angshuman Roy Choudhur, IISER Mohali<br>NPTEL link: <a href="https://onlinecourses.nptel.ac.in/noc23_cy19/preview">https://onlinecourses.nptel.ac.in/noc23_cy19/preview</a> |  |
|                                                                                                                                                                                                                              |  |
|                                                                                                                                                                                                                              |  |
| <b>Practical</b>                                                                                                                                                                                                             |  |
| <b>15 Hours</b>                                                                                                                                                                                                              |  |
| <b>Total</b>                                                                                                                                                                                                                 |  |
| <b>15 Hours</b>                                                                                                                                                                                                              |  |
| <b>Textbook:</b>                                                                                                                                                                                                             |  |
| 1. Vogel, A. I., Vogel's Textbook of Quantitative Chemical Analysis, 6th Edition, Pearson, 2009                                                                                                                              |  |
| <b>References:</b>                                                                                                                                                                                                           |  |
| 1. Skoog, West and Holler, Fundamentals of Analytical Chemistry, 10th Edition, 2022                                                                                                                                          |  |
| 2. Fontana, M. G., Corrosion Engineering, 4th Edition, 2017.                                                                                                                                                                 |  |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                                       |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------|--------------------|-----|-------|-----|---------|-----|-----|-----|------|------|------|------|
| 26PS108                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              | PHYSICAL SCIENCE LABORATORY - PHYSICS | L                  | T   | P     | C   |         |     |     |     |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                                       | 0                  | 0   | 2     | 1   |         |     |     |     |      |      |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                                       | Assessment Pattern |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Principles of interference and diffraction of light.<br>Characteristics of laser light.<br>Skills in data observation, measurement, and error calculation.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                                       | CIA                | SEE | Total |     |         |     |     |     |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                                       | 60                 | 40  | 100   |     |         |     |     |     |      |      |      |      |
| Course Objectives:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                                       |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| <ul style="list-style-type: none"><li>Develop proficiency in using precision instruments to accurately measure dimensions of engineering materials.</li><li>Determine mechanical and optical properties of materials through systematic experimental methods and analysis.</li><li>Characterize semiconductor and solar cell performance using electrical measurements and graphical analysis techniques.</li></ul>                                                                                                                                                                                                                                                                  |                                       |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                                       |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                                       |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| <ol style="list-style-type: none"><li>Demonstrate the ability to measure and record physical parameters such as radius, diameter, thickness, and refractive index.</li><li>Determine and analyze mechanical properties like Young’s modulus, rigidity modulus, and moment of inertia.</li><li>Investigate optical phenomena to measure thickness, wavelength, and particle size using interference and diffraction methods</li><li>Analyze I–V characteristics and energy band gap to evaluate performance parameters of solar cells and PN junction diodes.</li><li>Interpret and apply experimental data to understand material behavior and solve engineering problems.</li></ol> |                                       |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                                       |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | PO1                                   | PO2                | PO3 | PO4   | PO5 | PO6     | PO7 | PO8 | PO9 | PO10 | PO11 | PSO1 | PSO2 |
| CO1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | 2                                     | 1                  |     |       |     |         | 1   |     | 1   |      | 1    |      |      |
| CO2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | 2                                     | 1                  |     |       |     |         | 1   |     | 1   |      | 1    |      |      |
| CO3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | 2                                     | 1                  |     |       |     |         | 1   |     | 1   |      | 1    |      |      |
| CO4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | 2                                     | 1                  |     |       |     |         | 1   |     | 1   |      | 1    |      |      |
| CO5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | 2                                     | 1                  |     |       |     |         | 1   |     | 1   |      | 1    |      |      |
| Module 1 (Any three experiments)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                                       |                    |     |       |     | 9 Hours |     |     |     |      |      |      |      |
| Experiment 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                                       |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Assess the physical parameters (radius, diameter, and thickness) of various engineering materials using precision instruments like the screw gauge, vernier caliper, and travelling microscope                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                                       |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Experiment 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                                       |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Determine the moment of inertia of a given disc by torsional oscillations and evaluate the rigidity modulus of the material of the suspension wire                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                                       |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                 |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| <b>Experiment 3</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                 |
| Apply the non-uniform bending method to determine the Young's modulus of a uniform bar and analyze its mechanical properties for engineering applications.                                                                                                                                                                                                                                                                                                   |                 |
| <b>Experiment 4</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                 |
| Analyze the thickness of a thin sheet or wire by observing the interference pattern in an air-wedge arrangement                                                                                                                                                                                                                                                                                                                                              |                 |
| <b>Module 2 (Any two experiments)</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                 |
| <b>6 Hours</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                 |
| <b>Experiment 5</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                 |
| Evaluate the wavelength of a laser source and assess the size of the given micro-particles (Lycopodium powder) using appropriate experimental techniques                                                                                                                                                                                                                                                                                                     |                 |
| <b>Experiment 6</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                 |
| Determine the efficiency of a solar cell by experimentally plotting its current-voltage (I–V) characteristics curve.                                                                                                                                                                                                                                                                                                                                         |                 |
| <b>Experiment 7</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                 |
| Measure the characteristics of a PN junction diode to determine the energy band gap of the semiconductor material.                                                                                                                                                                                                                                                                                                                                           |                 |
| <b>Experiment 8</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                 |
| Investigate the refractive indices of a glass slab and water by measuring their apparent thickness using a travelling microscope.                                                                                                                                                                                                                                                                                                                            |                 |
| <b>Self-Learning Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                 |
| NPTEL Course: NOC: Experimental Physics I, Prof. Amal Kumar Das<br>NPTEL link <a href="https://onlinecourses.nptel.ac.in/e-learning/preview/noc20_ph16">https://onlinecourses.nptel.ac.in/e-learning/preview/noc20_ph16</a><br>NPTEL Course: NOC: Experimental Physics II, Prof. Amal Kumar Das<br>NPTEL link: <a href="https://onlinecourses.nptel.ac.in/e-learning/preview/noc24_ph06">https://onlinecourses.nptel.ac.in/e-learning/preview/noc24_ph06</a> |                 |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                 |
| <b>Practical</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             | <b>15 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 | <b>15 Hours</b> |
| <b>Text Book:</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                 |
| 1. Knight, R. D., “Physics for Scientists and Engineers: A Strategic Approach with Modern Physics,” 4th Edition, Pearson, 2017.                                                                                                                                                                                                                                                                                                                              |                 |
| <b>Reference:</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                 |
| 1. Prakash, I., Ramakrishna, “A Textbook of Practical Physics,” 11th Edition, Kitab Mahal, 2011.                                                                                                                                                                                                                                                                                                                                                             |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------|-----|-----|-----|--------------------|-----|-----|-------|-----|---------|------|------|------|
| 26GE006                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                | C Programming Laboratory |     |     |     |                    | L   | T   | P     | C   |         |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                          |     |     |     |                    | 0   | 0   | 2     | 1   |         |      |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                          |     |     |     | Assessment Pattern |     |     |       |     |         |      |      |      |
| Fundamental mathematics                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                          |     |     |     | CIA                | SEE |     | Total |     |         |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                          |     |     |     | 60                 | 40  |     | 100   |     |         |      |      |      |
| Course Objectives                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
| <ul style="list-style-type: none"><li>To understand problem solving through flowcharts, pseudocode, and the C compilation process.</li><li>To learn to write programs using operators, decision-making, and looping constructs.</li><li>To implement programs using arrays, matrices, and string library functions.</li><li>To use functions, recursion, pointers, and dynamic memory allocation in programs.</li><li>To do file operations in C using structures and unions for real-world applications.</li></ul>                                                                    |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
| <ol style="list-style-type: none"><li>Apply algorithmic problem-solving techniques and fundamental C programming constructs to develop programs using operators, decision-making and looping constructs.</li><li>Develop C programs using arrays, matrices and string processing techniques to manipulate and process data.</li><li>Implement modular C programs using functions, recursion, pointers and dynamic memory allocation techniques.</li><li>Construct C programs using structures, unions and file handling techniques to manage structured and persistent data.</li></ol> |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | PO1                      | PO2 | PO3 | PO4 | PO5                | PO6 | PO7 | PO8   | PO9 | PO10    | PO11 | PSO1 | PSO2 |
| CO1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | 2                        | 2   |     |     | 3                  |     |     |       | 1   |         |      | 3    | 2    |
| CO2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | 2                        | 2   |     |     | 3                  |     |     |       | 1   |         |      | 3    | 2    |
| CO3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | 2                        | 2   |     |     | 3                  |     |     |       | 1   |         |      | 3    | 2    |
| CO4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | 2                        | 2   |     |     | 3                  |     |     |       | 1   |         |      | 3    | 2    |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
| Experiment 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                          |     |     |     |                    |     |     |       |     | 3 Hours |      |      |      |
| Problem-solving using flowcharts and pseudocode                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
| Experiment 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                          |     |     |     |                    |     |     |       |     | 3 Hours |      |      |      |
| Simple programs using arithmetic, logical, and relational operators.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
| Experiment 3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                          |     |     |     |                    |     |     |       |     | 3 Hours |      |      |      |
| Programs using decision-making and looping constructs.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
| Experiment 4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                          |     |     |     |                    |     |     |       |     | 3 Hours |      |      |      |
| Programs using arrays and matrices                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
| Experiment 5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                          |     |     |     |                    |     |     |       |     | 3 Hours |      |      |      |
| String manipulation programs using library functions                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
| Module 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
| Experiment 6                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                          |     |     |     |                    |     |     |       |     | 3 Hours |      |      |      |
| Programs with user-defined functions and recursion                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |
| Experiment 7                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                          |     |     |     |                    |     |     |       |     | 3 Hours |      |      |      |
| Implementation of pointer-based programs (arrays and functions).                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                          |     |     |     |                    |     |     |       |     |         |      |      |      |

|                                                                                                            |                 |
|------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| <b>Experiment 8</b>                                                                                        | <b>3 Hours</b>  |
| Dynamic memory allocation programs                                                                         |                 |
| <b>Experiment 9</b>                                                                                        | <b>3 Hours</b>  |
| Programs using structures and unions.                                                                      |                 |
| <b>Experiment 10</b>                                                                                       | <b>3 Hours</b>  |
| File handling – reading, writing, and updating text/binary files.                                          |                 |
| <b>Practical</b>                                                                                           | <b>30 Hours</b> |
| <b>Total</b>                                                                                               | <b>30 Hours</b> |
| <b>References:</b>                                                                                         |                 |
| 1. Kernighan, B. W. and Ritchie, D. M., The C Programming Language, Prentice Hall, 2nd Edition, USA, 2023. |                 |
| 2. Schildt, H., C: The Complete Reference, McGraw Hill, Latest Edition, USA, 2018.                         |                 |
| 3. Kanetkar, Y. P., Let Us C, BPB Publications, Latest Edition, India, 2025.                               |                 |
| 4. Thareja, R., Programming in C, Oxford University Press, Latest Edition, India, 2024.                    |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                                                                                                       |                    |     |       |     |          |     |     |     |      |      |      |      |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------|--------------------|-----|-------|-----|----------|-----|-----|-----|------|------|------|------|
| 26MA201                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | Differential Equations, Vector Calculus and<br>Complex Analysis<br>(Except B. Tech- Agri and Biotech) | L                  | T   | P     | C   |          |     |     |     |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                                                                                                       | 3                  | 1   | 0     | 4   |          |     |     |     |      |      |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                                                                                                       | Assessment Pattern |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| Linear Algebra and Vectors, Complex Numbers and<br>Basic Algebra, Single-Variable Calculus, Multivariable<br>Calculus                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                                                                                                       | CIA                | SEE | Total |     |          |     |     |     |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                                                                                                       | 40                 | 60  | 100   |     |          |     |     |     |      |      |      |      |
| Course Objectives:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                                                                                                       |                    |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| At the end of the course, students will be able to:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                                                                                                       |                    |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| <ul style="list-style-type: none"><li>Develop mathematical models using differential equations and apply them to solve engineering problems.</li><li>Apply vector calculus and complex analysis concepts to represent and analyze engineering phenomena involving magnitude, direction, and complex functions.</li><li>Formulate and solve second-order differential equations and complex-variable problems arising in real-world engineering applications.</li></ul>                                                                                                                                      |                                                                                                       |                    |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                                                                                                       |                    |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                                                                                                       |                    |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| <ol style="list-style-type: none"><li>Interpret the concepts of differential equations through mathematical modelling and analyse their applications in engineering.</li><li>Formulate real-world problems as second-order linear differential equations and determine their solutions.</li><li>Demonstrate real-world phenomena involving magnitude and direction using vector functions.</li><li>Apply the concept of analytic functions through mathematical modelling in engineering.</li><li>Determine complex functions and apply them to formulate and solve engineering-related problems.</li></ol> |                                                                                                       |                    |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                                                                                                       |                    |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         | PO1                                                                                                   | PO2                | PO3 | PO4   | PO5 | PO6      | PO7 | PO8 | PO9 | PO10 | PO11 | PSO1 | PSO2 |
| CO1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         | 1                                                                                                     | 3                  |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| CO2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         | 2                                                                                                     | 3                  |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| CO3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         | 2                                                                                                     | 3                  |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| CO4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         | 3                                                                                                     | 3                  |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| CO5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         | 1                                                                                                     | 3                  |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                                                                                                       |                    |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| Linear Differential Equations                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                                                                                                       |                    |     |       |     | 12 Hours |     |     |     |      |      |      |      |
| Homogeneous linear ordinary differential equations of second order, linearity principle, general solution- Particular integral – Operator method – Solution by variation of parameters – Method of undetermined coefficients – Homogenous equations of Euler–Cauchy and Legendre’s type – System of simultaneous linear differential equations with constant coefficients.                                                                                                                                                                                                                                  |                                                                                                       |                    |     |       |     |          |     |     |     |      |      |      |      |
| Vector Calculus                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                                                                                                       |                    |     |       |     | 10 Hours |     |     |     |      |      |      |      |
| Gradient of a scalar field, directional derivative – Divergence and Curl – Solenoidal and Irrotational vector fields - Line integrals over a plane curve - Surface integrals – Area of a curved surface – Volume Integral - Green’s theorem, Stoke’s and Gauss divergence theorems – Verification and                                                                                                                                                                                                                                                                                                       |                                                                                                       |                    |     |       |     |          |     |     |     |      |      |      |      |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                 |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| applications in evaluating line, surface and volume integrals.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                 |
| <b>Module 2</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                 |
| <b>Analytic Functions</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | <b>12 Hours</b> |
| Complex Variable-Analytic functions and Cauchy – Riemann equations - Laplace equation and Harmonic functions - Construction of Harmonic conjugate and analytic functions - Applications of analytic functions to fluid-flow and Field problems. Conformal mapping - Elementary transformations-translation, magnification, rotation, inversion. Bilinear transformation.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                 |
| <b>Complex Integration</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              | <b>11 Hours</b> |
| Functions given by Power Series - Taylor and Laurent series -singularities - poles - Residues. Integration of a complex function along a contour - Cauchy’s integral formula and theorem -Cauchy’s residue theorem - Contour integrals in Real axis.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                 |
| <b>Term Work Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                 |
| GATE Questions, Quiz, Assignments.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                 |
| <b>Self-Learning Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                 |
| <b>NPTEL Course</b><br><b>Linear Differential Equations of first and second order</b><br><b>NPTEL link:</b><br><a href="https://onlinecourses.nptel.ac.in/noc22_ma72/preview">https://onlinecourses.nptel.ac.in/noc22_ma72/preview</a><br><b>NPTEL Course</b><br><b>Vector Calculus</b><br><b>NPTEL link:</b><br><a href="https://onlinecourses.nptel.ac.in/noc22_ma03/preview">https://onlinecourses.nptel.ac.in/noc22_ma03/preview</a><br><b>NPTEL Course</b><br><b>Analytic Functions</b><br><b>NPTEL link:</b><br><a href="https://nptel.ac.in/courses/115106086">https://nptel.ac.in/courses/115106086</a><br><b>NPTEL Course</b><br><b>Complex Integration</b><br><b>NPTEL link:</b><br><a href="https://nptel.ac.in/courses/122107036">https://nptel.ac.in/courses/122107036</a> |                 |
| <b>Theory</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           | <b>45 Hours</b> |
| <b>Tutorial</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         | <b>15 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | <b>60 Hours</b> |
| <b>Text Books:</b> <ol style="list-style-type: none"> <li>3. B.S Grewal, Higher Engineering Mathematics, Khanna Publisher, 45<sup>th</sup> Edition, 2024.</li> <li>4. J. Stewart, Essential Calculus, Cengage, 2nd edition, 2017.</li> </ol> <b>References:</b> <ol style="list-style-type: none"> <li>1. Erwin Kreyszig, Advanced Engineering Mathematics Wiley, 10th edition, 2015.</li> <li>2. Richard E., Williamson Introduction to Differential Equations and Dynamical Systems, McGraw Hill Companies Inc, 1997.</li> <li>3. Michael Greenberg, Advanced Engineering Mathematics, 2/e, Pearson, 2018.</li> <li>4. George B.Thomas, Maurice D. Weir and Joel Hass Thomas Calculus, 13/e, Pearson Publishers, 2013.</li> </ol>                                                     |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                   |     |     |     |     |     |                    |     |       |      |      |      |      |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------|-----|-----|-----|-----|-----|--------------------|-----|-------|------|------|------|------|
| 26PH202                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | MATERIALS SCIENCE |     |     |     |     |     | L                  | T   | P     | C    |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                   |     |     |     |     |     | 3                  | 0   | 0     | 3    |      |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                   |     |     |     |     |     | Assessment Pattern |     |       |      |      |      |      |
| Understand the concepts of electric charge, current, magnetism, radiation-matter interaction, charged particle behavior and atomic structure of materials.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                   |     |     |     |     |     | CIA                | SEE | Total |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                   |     |     |     |     |     | 40                 | 60  | 100   |      |      |      |      |
| Course Objectives:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                   |     |     |     |     |     |                    |     |       |      |      |      |      |
| <ul style="list-style-type: none"><li>Understand the principles of electrostatics, electricity, magnetism, optics, quantum mechanics and solid-state physics.</li><li>Apply the laws of electromagnetism, optics and quantum mechanics to solve basic engineering problems.</li><li>Analyze the electrical, optical, magnetic, and quantum properties of materials and their applications in modern technology.</li></ul>                                                                                                                                                                                                                                                                |                   |     |     |     |     |     |                    |     |       |      |      |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                   |     |     |     |     |     |                    |     |       |      |      |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                   |     |     |     |     |     |                    |     |       |      |      |      |      |
| <ol style="list-style-type: none"><li>Apply electrostatic principles to determine electric field, potential, and energy in simple charge configurations.</li><li>Explain the behavior of magnetic materials and apply laws of electromagnetic induction to real-world systems.</li><li>Analyze and interpret optical phenomena including interference, diffraction and polarization for engineering applications.</li><li>Interpret and apply quantum principles to explain the microscopic behavior of particles and energy quantization.</li><li>Relate the electronic and structural properties of semiconductors and modern materials to their technological applications.</li></ol> |                   |     |     |     |     |     |                    |     |       |      |      |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                   |     |     |     |     |     |                    |     |       |      |      |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      | PO1               | PO2 | PO3 | PO4 | PO5 | PO6 | PO7                | PO8 | PO9   | PO10 | PO11 | PSO1 | PSO2 |
| CO 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | 3                 | 2   |     |     |     |     | 1                  |     |       |      |      |      |      |
| CO 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | 3                 | 3   |     | 2   |     |     | 1                  |     |       |      |      |      |      |
| CO 3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | 3                 | 2   | 3   | 2   |     |     | 1                  |     |       |      |      |      |      |
| CO 4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | 3                 | 3   |     |     | 2   |     | 1                  |     |       |      |      |      |      |
| CO 5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | 2                 | -   | 3   |     | 3   |     | 1                  |     |       |      | 3    |      |      |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                   |     |     |     |     |     |                    |     |       |      |      |      |      |
| Electrostatics8 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                   |     |     |     |     |     |                    |     |       |      |      |      |      |
| Electric charge-field-potential. Gauss’s law and its applications. Electric flux-field due to charge distributions-line, plane, and sphere. Capacitance and energy storage: parallel plate and spherical capacitors. Dielectric constant-polarization-displacement current.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                   |     |     |     |     |     |                    |     |       |      |      |      |      |
| Current Electricity 8 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                   |     |     |     |     |     |                    |     |       |      |      |      |      |
| Electric current-drift velocity-mobility-current density. Ohm’s law-resistivity temperature dependence of resistance. Kirchhoff’s laws and applications in resistive networks. RC circuit – charging and discharging of capacitors-time constant.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                   |     |     |     |     |     |                    |     |       |      |      |      |      |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                 |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| <b>Magnetism and Electromagnetic Induction</b> <span style="float: right;"><b>7 Hours</b></span><br>Magnetic field: Biot–Savart law-Ampere’s circuital law. Classification of magnetic materials-magnetic domains: B–H curve and hysteresis. Faraday’s and Lenz’s law: Eddy currents and applications. Inductance – self and mutual-transformers and energy in magnetic fields                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                 |
| <b>Module 2</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                 |
| <b>Optics</b> <span style="float: right;"><b>7 Hours</b></span><br>Interference: Air wedge-Newton’s ring-Michelson interferometer. Diffraction: Single slit-diffraction grating-resolving power. Polarization: Plane-circular-elliptical-applications. Optical fibers: Principle-numerical aperture-applications in communication.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                 |
| <b>Quantum Mechanics</b> <span style="float: right;"><b>8 Hours</b></span><br>Blackbody radiation-photoelectric effect-Compton effect. De-Broglie hypothesis-Davisson–Germer experiment. Schrödinger wave equation – physical interpretation-particle in a one dimensional-box. Quantum tunneling-application in electronic devices.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                 |
| <b>Solid State and Modern Materials</b> <span style="float: right;"><b>7 Hours</b></span><br>Band theory of solids: Conductors-semiconductors-insulators. Semiconductor: Types-Fermi level and conductivity. Superconductor: Types-properties-applications. Nanomaterials – properties and applications.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                 |
| <b>Term Work Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                 |
| GATE Questions, Quiz, Assignments, Presentations                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                 |
| <b>Self-Learning</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                 |
| <b>NPTEL Course</b><br><a href="https://nptel.ac.in/courses">https://nptel.ac.in/courses</a><br><b>NPTEL link:</b><br><a href="https://nptel.ac.in/courses/113107078">https://nptel.ac.in/courses/113107078</a>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                 |
| <b>Theory</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       | <b>45 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | <b>45 Hours</b> |
| <b>Text Books:</b> <ol style="list-style-type: none"> <li>William D. Callister Materials Science and Engineering: An Introduction, 6<sup>th</sup> Edition, John Wiley &amp; Sons, 2003.</li> </ol>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                 |
| <b>References:</b> <ol style="list-style-type: none"> <li>Halliday, D. &amp; Resnick, R. Fundamentals of Physics, 12th Edition, John Wiley &amp; Sons, Inc., New Delhi (2021).</li> <li>Verma, H. C. Concepts of Physics Vol. I, BharatiBhawan Publishers, New Delhi (2022 reprint).</li> <li>Young, H. D. &amp; Freedman, R. A. University Physics with Modern Physics, Global Edition, 15th Edition, Pearson, New Delhi (2024).</li> <li>Tipler, P. A. &amp; Mosca, G. Physics for Scientists and Engineers, 6th Edition, W. H. Freeman &amp; Company / Macmillan, New Delhi (2020).</li> <li>Serway, R. A. &amp; Jewett, J. W. Principles of Physics: A Calculus-Based Text, 5th Edition, Brooks/Cole / Cengage Learning India Pvt. Ltd., New Delhi (2012).</li> <li>Feynman, R. P., Leighton, R. B. &amp; Sands, M. The Feynman Lectures on Physics (Vol. I), New Millennium Edition, Basic Books / Perseus Group, New Delhi (2011).</li> </ol> |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                                  |                    |     |       |     |     |     |     |     |      |      |      |      |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------|--------------------|-----|-------|-----|-----|-----|-----|-----|------|------|------|------|
| 26EE203                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         | MEASUREMENTS AND INSTRUMENTATION | L                  | T   | P     | C   |     |     |     |     |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                                  | 3                  | 0   | 0     | 3   |     |     |     |     |      |      |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                                  | Assessment Pattern |     |       |     |     |     |     |     |      |      |      |      |
| Basic Principles of Electrical Engineering, Fundamentals of Circuit Theory, Basic Digital and Analog Electronics                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                                  | CIA                | SEE | Total |     |     |     |     |     |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                                  | 40                 | 60  | 100   |     |     |     |     |     |      |      |      |      |
| Course Objectives:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                                  |                    |     |       |     |     |     |     |     |      |      |      |      |
| <ul style="list-style-type: none"><li>To impart the fundamentals of electrical measurements, measuring instruments, calibration techniques, and bridge circuits for accurate parameter measurement.</li><li>To develop the ability to analyze and apply analog, digital, and electronic instruments for industrial electrical measurements and monitoring.</li><li>To provide knowledge of transducers, sensors, oscilloscopes, and data acquisition systems for modern industrial automation applications.</li></ul>                                                                                                                                                                                                                                                           |                                  |                    |     |       |     |     |     |     |     |      |      |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                                  |                    |     |       |     |     |     |     |     |      |      |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                                  |                    |     |       |     |     |     |     |     |      |      |      |      |
| <ul style="list-style-type: none"><li>1. Assess the static and dynamic characteristics of measuring instruments, and evaluate appropriate calibration procedures.</li><li>2. Utilize the principles of analog and digital instruments to measure voltage, current, power, and energy.</li><li>3. Design a suitable bridge for the measurement of unknown resistance, Inductance and Capacitance.</li><li>4. Apply electrical measurement techniques in industrial automation and energy monitoring systems</li><li>5. Analyze the operation and selection criteria of transducers and sensors for various physical parameters.</li><li>6. Examine modern DAQ systems integrated with PCs and microcontrollers for industrial measurement and automation applications.</li></ul> |                                  |                    |     |       |     |     |     |     |     |      |      |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                                  |                    |     |       |     |     |     |     |     |      |      |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             | PO1                              | PO2                | PO3 | PO4   | PO5 | PO6 | PO7 | PO8 | PO9 | PO10 | PO11 | PSO1 | PSO2 |
| CO1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             | 3                                | 3                  |     |       |     |     | 1   |     |     |      | 1    | 1    |      |
| CO2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             | 3                                | 3                  |     |       |     |     |     |     |     |      | 1    | 1    |      |
| CO3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             | 3                                | 2                  | 3   |       |     |     |     |     |     |      | 1    | 2    |      |
| CO4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             | 3                                | 2                  | 3   |       |     | 1   | 1   |     |     |      | 1    | 2    |      |
| CO5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             | 3                                | 2                  | 3   |       |     | 2   |     |     |     |      | 1    | 1    |      |
| CO 6                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | 3                                | 2                  | 3   |       |     | 1   |     |     |     |      | 1    | 1    |      |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                                  |                    |     |       |     |     |     |     |     |      |      |      |      |
| Principles of Measurement: 9 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                                  |                    |     |       |     |     |     |     |     |      |      |      |      |
| Functional elements of instruments, Static and dynamic characteristics: accuracy, precision, sensitivity, linearity, hysteresis, Classification and sources of error; methods of error reduction, Standards and calibration principles, Statistical evaluation of measurement data; uncertainty analysis-Ethical measuring issues.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                                  |                    |     |       |     |     |     |     |     |      |      |      |      |
| Analog and Digital Instruments: 9 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                                  |                    |     |       |     |     |     |     |     |      |      |      |      |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                 |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| Moving-coil and moving-iron instruments – torque equation and damping, Wattmeter and energy meter operation (single and three-phase), Digital voltmeter, digital multimeter, and digital energy meter, Comparison of analog and digital instruments, Introduction to smart meters and intelligent measuring devices-IoT-based measurement systems - in smart grids and industry 4.0.                 |                 |
| <b>AC and DC Bridges:</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                            | <b>4 Hours</b>  |
| Measurement of Resistance: Wheatstone bridge, Kelvin double bridge, Measurement of inductance and capacitance: Maxwell, Anderson, and Schering bridge.                                                                                                                                                                                                                                               |                 |
| <b>Module 2</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                 |
| <b>Electrical Measurements in Industry</b>                                                                                                                                                                                                                                                                                                                                                           | <b>5 Hours</b>  |
| Earth Resistance measurement and insulation testing, Power Quality Analyzer – harmonics and power factor measurement, Applications in automation and energy monitoring.                                                                                                                                                                                                                              |                 |
| <b>Transducers and Sensors</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                       | <b>9 Hours</b>  |
| Classification of transducers, Selection of transducers, Resistive, capacitive & inductive transducers, Piezoelectric and digital transducers, Measurement of Temperature: Thermocouples, Radiation and Optical pyrometer, pressure measurement, Flow measurement- ultrasonic and electromagnetic flow meter, pH measurement-Smart Sensors-block diagram, working principle and its applications.    |                 |
| <b>Display and Data Acquisition</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                  | <b>9 Hours</b>  |
| Analog CRO and Digital CRO- – principles, triggering, and time-base systems, Mixed signal Oscilloscope, Recorders, and Event Loggers, Data Acquisition System (DAQ): architecture, sampling, quantization, and signal conditioning, Elements of DAD: sensors, converters, and data storage, Modern DAQ systems integrated with PC/microcontrollers for industrial applications.                      |                 |
| <b>Term Work Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                 |
| GATE Questions, Quiz, Assignments, Presentations, Seminars, Mini Projects, Case-study.                                                                                                                                                                                                                                                                                                               |                 |
| <b>Self-Learning Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                 |
| NPTEL Course<br><a href="https://nptel.ac.in/courses/108103862">https://nptel.ac.in/courses/108103862</a><br>NPTEL link:<br><a href="https://onlinecourses.nptel.ac.in/noc19_ee44/preview">https://onlinecourses.nptel.ac.in/noc19_ee44/preview</a><br><a href="https://onlinecourses.nptel.ac.in/e-learning/preview/noc26_ee01">https://onlinecourses.nptel.ac.in/e-learning/preview/noc26_ee01</a> |                 |
| <b>Theory</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | <b>45 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                         | <b>45 Hours</b> |
| <b>Text Books:</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                 |
| 1. A.K. Sawhney, A Course in Electrical & Electronic Measurements & Instrumentation, 19th edition, DhanpatRai and Co, 2022.                                                                                                                                                                                                                                                                          |                 |
| <b>References:</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                 |
| 1. David A. Bell, Electronic Instrumentation and Measurements, Oxford University Press, 2013.                                                                                                                                                                                                                                                                                                        |                 |
| 2. Alan Morris, Reza Langari, Measurement and Instrumentation Theory and Application, Elsevier Publications, 2020.                                                                                                                                                                                                                                                                                   |                 |
| 3. H. S. Kalsi, Electronic Instrumentation, Tata McGraw-Hill, 3rd edition, 2018.                                                                                                                                                                                                                                                                                                                     |                 |
| 4. Sergey Yurish, Advances in Measurement and Instrumentation Reviews, IFSA Publishing, 2019                                                                                                                                                                                                                                                                                                         |                 |
| 5. Robert B Northrop, Instrumentation and measurements, Taylor and Francis, 2014.                                                                                                                                                                                                                                                                                                                    |                 |
| 6. D.V.S. Murty, Transducers and Instrumentation, Prentice Hall of India, 2010.                                                                                                                                                                                                                                                                                                                      |                 |
| 7. Ernest O. Doebelin, Dhanesh N. Manik, Measurement Systems: Application and Design, McGraw-Hill Education, 2017.                                                                                                                                                                                                                                                                                   |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                           |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------|--------------------|-----|-------|-----|---------|-----|-----|-----|------|------|------|------|
| 26EE204                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | ELECTRIC CIRCUIT ANALYSIS | L                  | T   | P     | C   |         |     |     |     |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                           | 3                  | 1   | 0     | 4   |         |     |     |     |      |      |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                           | Assessment Pattern |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| <ul style="list-style-type: none"><li>Differential equations, complex variables and Laplace transforms</li><li>Physics Laws</li></ul>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                           | CIA                | SEE | Total |     |         |     |     |     |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                           | 40                 | 60  | 100   |     |         |     |     |     |      |      |      |      |
| Course Objectives:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                           |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| <ul style="list-style-type: none"><li>To impart the fundamentals of electrical measurements, measuring instruments, calibration techniques, and bridge circuits for accurate parameter measurement.</li><li>To develop the ability to analyze and apply analog, digital, and electronic instruments for industrial electrical measurements and monitoring.</li><li>To provide knowledge of transducers, sensors, oscilloscopes, and data acquisition systems for modern industrial automation applications.</li></ul>                                                                                                                                                                                                                                                                                              |                           |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                           |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                           |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| <ol style="list-style-type: none"><li>Apply KCL, KVL, mesh and nodal analysis, and source transformation techniques to solve DC circuits.</li><li>Analyze the sinusoidal AC circuits using phasor, impedance concepts and determine real, reactive power and power factor correction.</li><li>Utilize Superposition, Thevenin, Norton, and Maximum Power Transfer theorems to solve DC and AC networks.</li><li>Evaluate power in single-phase and three-phase balanced AC circuits using wattmeter and two-wattmeter methods.</li><li>Analyze transient responses and damping behaviors of RL, RC, and RLC circuits using analytical and Laplace techniques.</li><li>Examine series and parallel resonance, compute Q-factor and bandwidth, and analyze coupled circuit behavior and mutual inductance.</li></ol> |                           |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                           |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                | PO1                       | PO2                | PO3 | PO4   | PO5 | PO6     | PO7 | PO8 | PO9 | PO10 | PO11 | PSO1 | PSO2 |
| CO 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | 3                         | 3                  |     |       |     |         |     |     |     |      | 1    |      | 3    |
| CO 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | 3                         | 2                  | 3   |       |     |         |     |     |     |      | 1    |      | 3    |
| CO 3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | 3                         | 2                  | 3   | 2     |     |         |     |     |     |      | 2    |      | 3    |
| CO 4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | 3                         | 2                  | 3   | 2     |     |         |     |     |     |      | 2    | 1    | 3    |
| CO 5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | 3                         | 2                  | 3   | 3     |     |         |     |     |     |      | 3    | 1    | 3    |
| CO 6                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | 3                         | 3                  | 3   | 3     |     |         |     |     |     |      | 3    | 2    | 3    |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                           |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| DC Circuit Fundamentals                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                           |                    |     |       |     | 9 Hours |     |     |     |      |      |      |      |
| Electrical quantities: Charge, current, voltage, power, energy, Circuit elements: R, L, C, independent and dependent sources, Ohm's Law – Kirchhoff's Laws, Series and Parallel circuits – Equivalent resistance, Mesh and Nodal analysis for DC circuits, Network reduction: Source transformation, Star–Delta conversion.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                           |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |
| AC Circuit Analysis                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                           |                    |     |       |     | 9 Hours |     |     |     |      |      |      |      |
| Sinusoidal source – RMS & Average values, Phasor representation – Impedance & Admittance concepts, R,L,C circuits under sinusoidal excitation, Power triangle: real, reactive, apparent power, Power factor improvement using capacitors. Network Theorems for both AC and DC- Superposition theorem                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                           |                    |     |       |     |         |     |     |     |      |      |      |      |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                 |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| Thevenin's theorem – Norton's theorem – applications in both the networks                                                                                                                                                                                                                                                                                                            |                 |
| <b>Network Theorems for DC and AC Circuits</b>                                                                                                                                                                                                                                                                                                                                       | <b>4 Hours</b>  |
| Maximum power transfer theorem - Reciprocity theorem, Application of theorems to both DC and AC networks - Verification through numerical and simulation-based analysis                                                                                                                                                                                                              |                 |
| <b>Module 2</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                 |
| <b>Measurement and Interpretation of Power in AC Circuits</b>                                                                                                                                                                                                                                                                                                                        | <b>5 Hours</b>  |
| Single-phase and three-phase balanced AC circuits, including star and delta configurations with line and phase relationships. Measurement of electrical power using single wattmeter and two-wattmeter methods under different load and power factor conditions.                                                                                                                     |                 |
| <b>Transient Analysis of RL, RC and RLC Circuits</b>                                                                                                                                                                                                                                                                                                                                 | <b>9 Hours</b>  |
| Initial and final conditions of energy elements - Transient response of RL, RC circuits to DC step input - RLC series circuit: overdamped, underdamped, and critically damped cases - Time constant, natural frequency, and damping factor - Introduction to Laplace Transform for transient response evaluation - Comparison of analytical and simulation-based transient results.  |                 |
| <b>Resonance &amp; Coupled Circuits</b>                                                                                                                                                                                                                                                                                                                                              | <b>9 Hours</b>  |
| Series Resonance – Resonant frequency, Q factor, Bandwidth, Parallel Resonance – Selectivity, current magnification, dynamic resistance - Voltage and Current magnification, Coupled circuits: Mutual inductance, dot convention, Coefficient of coupling – Equivalent circuits representation of coupled coils - Real-world examples: transformers, inductive sensors, and filters. |                 |
| <b>Term Work Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                            |                 |
| GATE Questions, Quiz, Assignments, Presentations, Seminars, Mini Projects, Case-study, Electrical PSkills Level 1 and Level 2.                                                                                                                                                                                                                                                       |                 |
| <b>Self-Learning Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                        |                 |
| NPTEL Course<br><a href="https://nptel.ac.in/courses/117106108">https://nptel.ac.in/courses/117106108</a><br>NPTEL link:<br><a href="https://onlinecourses.nptel.ac.in/e-learning/preview/noc19_ee36">https://onlinecourses.nptel.ac.in/e-learning/preview/noc19_ee36</a>                                                                                                            |                 |
| <b>Theory</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                        | <b>45 Hours</b> |
| <b>Tutorial</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                      | <b>15 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                         | <b>60 Hours</b> |
| <b>Text Books:</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                 |
| 1. Alexander & Sadiku - Fundamentals of Electric Circuits, 7th Edition, 2022.                                                                                                                                                                                                                                                                                                        |                 |
| <b>References:</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                 |
| 1. William H. Hayt, Jack E. Kemmerly, Steven M. Durbin – Engineering Circuit Analysis, McGraw-Hill, 2024.                                                                                                                                                                                                                                                                            |                 |
| 2. Sudhakar & S. P. Shyammoan – Circuits and Networks: Analysis and Synthesis, McGraw-Hill, 2025.                                                                                                                                                                                                                                                                                    |                 |
| 3. Joseph Edminister & Mahmood Nahri – Theory and Problems of Electric Circuits, McGraw-Hill, 2008.                                                                                                                                                                                                                                                                                  |                 |
| 4. L. Robert Boylestad – Experiments in Circuit Analysis, PHI, 2002.                                                                                                                                                                                                                                                                                                                 |                 |
| 5. M. Russell Mersereau & Joel R. Jackson – Circuit Analysis: A Systems Approach, Pearson, 2009.                                                                                                                                                                                                                                                                                     |                 |
| 6. NPTEL – Electrical Circuit Analysis (IIT Madras / IIT Kharagpur). Education.                                                                                                                                                                                                                                                                                                      |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------|-----|-----|-----|--------------------|-----|-------|-----|-----|------|------|------|------|
| 26GE007                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | PYTHON PROGRAMMING |     |     |     | L                  | T   | P     | C   |     |      |      |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                    |     |     |     | 3                  | 0   | 0     | 3   |     |      |      |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                    |     |     |     | Assessment Pattern |     |       |     |     |      |      |      |      |
| Basic understanding of programming paradigms                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                    |     |     |     | CIA                | SEE | Total |     |     |      |      |      |      |
| Basic mathematical concepts                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                    |     |     |     | 40                 | 60  | 100   |     |     |      |      |      |      |
| Course Objectives                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| <ul style="list-style-type: none"><li>To understand Python syntax, data types, operators, and control structures for problem solving.</li><li>To learn to use strings and built-in data structures — lists, tuples, sets, dictionaries.</li><li>To define Python functions and apply recursion and modular programming principles.</li><li>To use modules, file operations, exception handling, and object-oriented programming.</li><li>To do data analysis and visualization using NumPy, Pandas, and Matplotlib.</li></ul>                                                                                                                                                                                  |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| <ol style="list-style-type: none"><li>Apply Python syntax, data types and control structures to develop programs for problem solving.</li><li>Develop modular Python programs using strings, built-in data structures, functions, and recursion to process and manipulate data.</li><li>Implement Python programs using modules, file operations, and exception handling to manage data and handle program execution errors.</li><li>Construct object-oriented Python programs using classes, objects, inheritance, polymorphism, encapsulation, and abstraction to model application entities.</li><li>Apply NumPy, Pandas, and Matplotlib to perform data processing, analysis, and visualization.</li></ol> |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | PO1                | PO2 | PO3 | PO4 | PO5                | PO6 | PO7   | PO8 | PO9 | PO10 | PO11 | PSO1 | PSO2 |
| CO1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | 2                  | 2   |     |     | 3                  |     |       |     |     |      |      | 3    | 2    |
| CO2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | 2                  | 2   | 1   |     | 3                  |     |       |     |     |      |      | 3    | 2    |
| CO3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | 2                  | 2   | 1   |     | 3                  |     |       |     |     |      |      | 3    | 2    |
| CO4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | 2                  | 2   | 2   |     | 3                  |     |       |     |     | 1    |      | 3    | 2    |
| CO5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | 3                  | 2   | 2   | 2   | 3                  |     |       |     |     | 1    | 1    | 3    | 2    |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Python Fundamentals8 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Introduction to Python: features, versions, IDEs, interpreter and script mode – Syntax, indentation, identifiers and comments – Variables, constants and basic data types – Type conversions – Expressions and operators – Evaluation order – Input and output operations.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Control Structures and Strings6 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Conditional statements: if, if-else, elif, nested conditions – Looping constructs: for, while, nested loops – Loop control statements: break, continue, pass – String creation, indexing, slicing and formatting – Common string methods.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Data Structures and Functions9 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Lists, tuples, sets, and dictionaries – creation, indexing, slicing, and operations - Built-in methods and comprehensions (list, set, dictionary) Functions: Function definition, parameters, return values- Function Arguments: Default and keyword arguments Scope and Lifetime of Variables- Recursion and Modular Programming Principles.                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |
| Module 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                    |     |     |     |                    |     |       |     |     |      |      |      |      |

|                                                                                                                                                                                                                                                                                                                                                  |  |                 |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--|-----------------|
| <b>File Handling and Exception Management</b>                                                                                                                                                                                                                                                                                                    |  | <b>7 Hours</b>  |
| Modules and packages – creation and import of built-in and user-defined modules – File operations (open, read, write, append) – Working with text and CSV files – Context managers (with statement) – Exception handling using try, except, else, finally, raise – User-defined exceptions.                                                      |  |                 |
| <b>Object-Oriented Programming</b>                                                                                                                                                                                                                                                                                                               |  | <b>7 Hours</b>  |
| Classes and objects – attributes and methods – Constructors (__init__) and destructors – Instance and class variables – Basics of inheritance and polymorphism – Encapsulation and abstraction – Simple OOP applications.                                                                                                                        |  |                 |
| <b>Numerical and Data Analysis with Visualization</b>                                                                                                                                                                                                                                                                                            |  | <b>8 Hours</b>  |
| Introduction to NumPy arrays and operations – Introduction to Pandas (Series and DataFrame) – Data import/export (CSV, Excel) – Data selection, filtering, cleaning, and aggregation – Data visualization using Matplotlib (line, bar, scatter plots) with chart customization – Integration of NumPy and Pandas for analysis and visualization. |  |                 |
| <b>Term Work Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                        |  |                 |
| Micro projects, PS Assessment, Programming Assignments.                                                                                                                                                                                                                                                                                          |  |                 |
| <b>Self-Learning Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                    |  |                 |
| <b>SWAYAM / NPTEL:</b>                                                                                                                                                                                                                                                                                                                           |  |                 |
| Dr. RizwanRehman, Programming in Python, Dibrugarh University,<br><a href="https://onlinecourses.swayam2.ac.in/cec22_cs20/preview">https://onlinecourses.swayam2.ac.in/cec22_cs20/preview</a>                                                                                                                                                    |  |                 |
| <b>Theory</b>                                                                                                                                                                                                                                                                                                                                    |  | <b>45 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                     |  | <b>45 Hours</b> |
| <b>Text Book:</b>                                                                                                                                                                                                                                                                                                                                |  |                 |
| 1. Thareja, R., Python Programming using Problem Solving Approach, Oxford University Press, 2nd Edition, New Delhi, 2019.                                                                                                                                                                                                                        |  |                 |
| <b>References:</b>                                                                                                                                                                                                                                                                                                                               |  |                 |
| 1. McKinney, W., Python for Data Analysis: Data Wrangling with Pandas, NumPy, and Jupyter, O'Reilly Media, 3rd Edition, Sebastopol, 2022.                                                                                                                                                                                                        |  |                 |
| 2. Lutz, M., Learning Python, O'Reilly Media, 5th Edition, Sebastopol, 2013.                                                                                                                                                                                                                                                                     |  |                 |
| 3. Matthes, E., Python Crash Course: A Hands-On, Project-Based Introduction to Programming, No Starch Press, 2nd Edition, San Francisco, 2019.                                                                                                                                                                                                   |  |                 |
| 4. Vasiliev, Y., Python for Data Science: A Hands-On Introduction, No Starch Press, 1st Edition, San Francisco, 2022.                                                                                                                                                                                                                            |  |                 |
| 5. VanderPlas, J., Python Data Science Handbook: Essential Tools for Working with Data, O'Reilly Media, 1st Edition, Sebastopol, 2016. Severance, C., Python for Everybody: Exploring Data Using Python 3, CreateSpace Independent Publishing, 1st Edition, Michigan, 2016.                                                                      |  |                 |
| 6. Chen, D.Y., Pandas for Everyone: Python Data Analysis, Addison-Wesley Professional, 1st Edition, Boston, 2018.                                                                                                                                                                                                                                |  |                 |
| 7. Arora, S. and Deore, P., Hands-On Data Analysis with NumPy and Pandas, Packt Publishing, 1st Edition, Birmingham, 2019.                                                                                                                                                                                                                       |  |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------|------|------|------|------|------|--------------------|------|-------|-------|-------|-------|-------|
| 26HS004                                                                                                                                                                                                                                                                                                                                                                                   | PROFESSIONAL COMMUNICATION |      |      |      |      |      | L                  | T    | P     | C     |       |       |       |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                            |      |      |      |      |      | 1                  | 0    | 2     | 2     |       |       |       |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                            |      |      |      |      |      | Assessment Pattern |      |       |       |       |       |       |
| Basic Communication & Writing skill                                                                                                                                                                                                                                                                                                                                                       |                            |      |      |      |      |      | CIA                | SEE  | Total |       |       |       |       |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                            |      |      |      |      |      | 50                 | 50   | 100   |       |       |       |       |
| Course Objectives                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |
| <ul style="list-style-type: none"><li>Develop students' professional communication skills using clear, accurate, and error-free English.</li><li>Enhance students' ability to communicate effectively through descriptive and narrative forms.</li><li>Develop students' ability to use English appropriately in business and professional contexts.</li></ul>                            |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                        |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |
| <ol style="list-style-type: none"><li>Express themselves in a professional manner using error-free language</li><li>Express in both descriptive and narrative formats</li><li>Understand and make effective use of the English Language in Business contexts</li><li>Actively read and comprehend authentic text</li></ol>                                                                |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                       | PO 1                       | PO 2 | PO 3 | PO 4 | PO 5 | PO 6 | PO 7               | PO 8 | PO 9  | PO 10 | PO 11 | PS O1 | PS O2 |
| CO 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                            |      |      |      |      |      |                    |      | 2     | 3     | 2     |       |       |
| CO 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                            |      |      |      |      |      |                    |      | 2     | 3     | 2     |       |       |
| CO 3                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                            |      |      |      |      |      |                    |      | 2     | 3     | 2     |       |       |
| CO 4                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                            |      |      |      |      |      |                    |      | 2     | 3     | 2     |       |       |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |
| Effective Communication <span>5 Hours</span>                                                                                                                                                                                                                                                                                                                                              |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |
| Listening – conversations, advertisements, expert talks – Speaking – real-life conversations, greetings, telephonic communication – Reading – short stories, articles, autobiographies – Writing – autobiographical writing, blogs, summaries, checklists – Language Development – subject-verb agreement, commonly confused words, reported speech, idiomatic expressions.               |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |
| Module 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |
| Formal and Technical Expression <span>5 Hours</span>                                                                                                                                                                                                                                                                                                                                      |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |
| Listening – podcasts, documentaries – Speaking – oral presentation with visuals, expressing opinions, debates, group discussions – Reading – biographies, travelogues, innovations – Writing – reports, agenda and minutes, formal letters, proposals, job application and resume – Language Development – cause & effect expressions, degrees of comparison, acronyms and abbreviations. |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |
| Career Competencies <span>5 Hours</span>                                                                                                                                                                                                                                                                                                                                                  |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |
| Listening – expert and technical talks, recommendations and solutions – Speaking – debates, GDs, professional presentations – Reading – analytical reading of reports and articles – Writing – proposals.                                                                                                                                                                                 |                            |      |      |      |      |      |                    |      |       |       |       |       |       |

| Practical                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | 30 Hours |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------|
| <p><b>Listening</b></p> <p>Listen to real-life talks, ads, or expert speeches and summarize key ideas, tone, and purpose.</p> <p>Summarize podcasts or documentaries on innovation and social issues, focusing on theme and tone.</p> <p>Summarize expert talks, webinars, or panel discussions highlighting key insights and practical takeaways.</p> <p><b>Speaking</b></p> <p>Practice greetings, introductions, and telephonic role plays using correct etiquette and clarity.</p> <p>Deliver presentations and join debates or discussions using formal communication.</p> <p>Deliver professional presentations and participate in debates or GDs on industry or ethical topics.</p> <p><b>Reading</b></p> <p>Read short stories or articles to identify main ideas, tone, and writer's perspective.</p> <p>Analyze biographies or articles for key ideas, tone, and cause-effect links.</p> <p>Analyze technical reports or journal articles for key arguments, data, and recommendations.</p> <p><b>Writing</b></p> <p>Compose short autobiographies, blog posts, summaries, or checklists based on given topics.</p> <p>Draft reports, proposals, and job applications with clarity and structure.</p> <p>Prepare proposals, technical reports, formal emails, resumes, and cover letters.</p> <p><b>Language Development</b></p> <p>Reinforce grammar, vocabulary and idiomatic usage through quizzes and practice exercises.</p> <p>Practice grammar, connectors, comparisons, and workplace vocabulary</p> <p>Practice verbal analogies, phrasal verbs, and vocabulary through quizzes and games</p> |          |
| <b>Term Work Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |          |
| Role Play, Mind Mapping, Data Conversion, Poster Interpretation, JAM (Just a Minute)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |          |
| <b>Self-Learning Activity</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |          |
| 1. <b>MOOCs:</b> Online NPTEL English or communication course.<br><b>NPTEL link:</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |          |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                 |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| <p><a href="https://onlinecourses.swayam2.ac.in/e-learning/preview/ntr26_ed67">https://onlinecourses.swayam2.ac.in/e-learning/preview/ntr26_ed67</a></p> <p>2. <b>MOOC:</b> NPTEL course on Business Communication or English; submit certificate or 150-word summary.<br/><b>NPTEL link:</b> <a href="https://onlinecourses.swayam2.ac.in/e-learning/preview/imb26_mg128">https://onlinecourses.swayam2.ac.in/e-learning/preview/imb26_mg128</a></p> <p>3. <b>MOOC:</b> NPTEL course on Professional Communication or Workplace English; submit certificate or 150-word reflection.<br/><b>NPTEL link:</b> <a href="https://onlinecourses.nptel.ac.in/noc26_hs25/preview">https://onlinecourses.nptel.ac.in/noc26_hs25/preview</a></p> <p>4. <b>TED Talk Analysis:</b> Summarize key lessons from a biography or travelogue.</p> <p>5. <b>Review:</b> Draft a report or business letter with proper tone and format.</p> <p>6. <b>Review:</b> Summarize a career-related article or success story (150 words).</p> <p>7. <b>Writing:</b> Draft a formal email, proposal, or report using workplace tone.</p> <p>8. <b>Career Task:</b> Update your LinkedIn profile with skills and certifications; share reflections in class.</p> |                 |
| <b>Theory</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | <b>15 Hours</b> |
| <b>Practical</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     | <b>30 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         | <b>45 Hours</b> |
| <p><b>Textbooks:</b></p> <ol style="list-style-type: none"> <li>1. Raman, Meenakshi, Sharma. Sangeeta (2019). Professional English. Oxford University Press.</li> <li>2. Bailey, Stephen. Academic Writing: A Practical Guide for Students. Routledge, New York, 2011.</li> </ol> <p><b>References:</b></p> <ol style="list-style-type: none"> <li>1. Raman, Meenakshi, Sharma, Sangeeta. Technical Communication. Principles and Practice. Oxford University Press, New Delhi, 2014.</li> <li>2. Muralikrishnan &amp; Mishra Sunitha, Communication skills for Engineers 2nd ed. Pearson, Tamil Nadu, India 2011. P. Kiranmai and Rajeevan, Geetha. Basic Communication Skills, Foundation Books, New Delhi, 2013.</li> <li>3. Vesilind Aarne P., Public Speaking and Writing Skills for Engineering Students (2nd Ed), Lakeshore press, 2007</li> <li>4. Richards, Jack C. Interchange Students' Book – 2. Cambridge University Press, New Delhi, 2015.</li> </ol>                                                                                                                                                                                                                                                                 |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                       |     |     |     |     |     |     |                    |     |      |       |      |         |      |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------|-----|-----|-----|-----|-----|-----|--------------------|-----|------|-------|------|---------|------|
| 26HS005                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            | TAMILS AND TECHNOLOGY |     |     |     |     |     |     | L                  | T   | P    | C     |      |         |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                       |     |     |     |     |     |     | 1                  | 0   | 0    | 1     |      |         |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                       |     |     |     |     |     |     | Assessment Pattern |     |      |       |      |         |      |
| Understanding of Indian and Regional History/Culture                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                       |     |     |     |     |     |     | CIA                | SEE |      | Total |      |         |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                       |     |     |     |     |     |     | 40                 | 60  |      | 100   |      |         |      |
| Course Objectives                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                       |     |     |     |     |     |     |                    |     |      |       |      |         |      |
| <ul style="list-style-type: none"><li>• <b>Analyze digital preservation:</b> Evaluate how Tamil computing, digital archives, and language tools preserve cultural heritage.</li><li>• <b>Examine modern tech adoption:</b> Investigate how Tamil communities worldwide use social media, software, and AI to collaborate.</li></ul>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                       |     |     |     |     |     |     |                    |     |      |       |      |         |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                       |     |     |     |     |     |     |                    |     |      |       |      |         |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                       |     |     |     |     |     |     |                    |     |      |       |      |         |      |
| <ol style="list-style-type: none"><li>1. Analyze the techniques and significance of weaving and ceramic technologies (like Black and Red Ware) of the Sangam Age, including the interpretation of graffiti on potteries.</li><li>2. Describe and differentiate the design and construction technologies used in ancient Tamil Nadu, ranging from Sangam-era houses and hero stones to the structural details of temples (e.g., Mamallapuram, Chola, Nayaka) and their evolution through various periods (including Chettinadu and Indo-Saracenic architecture).</li><li>3. Explain the manufacturing processes related to key industries, specifically the art of ship building, various metallurgical practices (iron smelting, steel, copper/gold minting), and the diverse technologies used in bead-making (stone, glass, terracotta, shell).</li><li>4. Evaluate archaeological and literary evidence (like <i>Silappathikaram</i>) as primary sources for reconstructing and understanding the technological, trade, and economic landscape of ancient and medieval Tamil society.</li></ol> |                       |     |     |     |     |     |     |                    |     |      |       |      |         |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                       |     |     |     |     |     |     |                    |     |      |       |      |         |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                | PO1                   | PO2 | PO3 | PO4 | PO5 | PO6 | PO7 | PO8                | PO9 | PO10 | PO11  | PSO1 | PSO2    | PSO3 |
| CO 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | 3                     |     | 2   |     |     |     | 2   |                    |     | 2    |       |      |         |      |
| CO 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | 3                     | 2   | 2   | 3   | 3   | 3   | 2   |                    |     | 2    |       |      |         |      |
| CO 3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | 3                     | 2   | 2   |     |     |     |     |                    |     | 2    | 3     |      |         |      |
| CO 4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | 3                     | 2   | 2   |     |     |     |     |                    |     | 2    |       |      |         |      |
| CO 5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | 3                     | 2   |     |     | 3   | 3   | 2   |                    |     | 2    | 3     |      |         |      |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                       |     |     |     |     |     |     |                    |     |      |       |      |         |      |
| WEAVING AND CERAMIC TECHNOLOGY                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                       |     |     |     |     |     |     |                    |     |      |       |      | 3       |      |
| Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                       |     |     |     |     |     |     |                    |     |      |       |      |         |      |
| Weaving Industry during Sangam Age – Ceramic technology – Black and Red Ware Potteries (BRW) – Graffiti on Potteries.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                       |     |     |     |     |     |     |                    |     |      |       |      |         |      |
| DESIGN AND CONSTRUCTION TECHNOLOGY                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                       |     |     |     |     |     |     |                    |     |      |       |      | 3 Hours |      |
| Designing and Structural construction House & Designs in household materials during Sangam                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                       |     |     |     |     |     |     |                    |     |      |       |      |         |      |

Age – Building materials and Hero stones of Sangam age – Details of Stage Constructions in Silappathikaram – Sculptures and Temples of Mamallapuram – Great Temples of Cholas and other worship places – Temples of Nayaka Period – Type study (Madurai Meenakshi Temple)- Thirumalai Nayakar Mahal – Chetti Nadu Houses, Indo – Saracenic architecture at Madras during British Period

### **MANUFACTURING TECHNOLOGY**

**3 Hours**

Art of Ship Building – Metallurgical studies – Iron industry – Iron smelting, steel -Copper and gold Coins as source of history – Minting of Coins – Beads making-industries Stone beads -Glass beads – Terracotta beads -Shell beads/ bone beats – Archeological evidences – Gem stone types described in Silappathikaram

### **Module 2**

### **AGRICULTURE AND IRRIGATION TECHNOLOGY**

**3 Hours**

Dam, Tank, ponds, Sluice, Significance of Kumizhi Thoompu of Chola Period, Animal Husbandry – Wells designed for cattle use – Agriculture and Agro Processing – Knowledge of Sea – Fisheries – Pearl – Conche diving – Ancient Knowledge of Ocean – Knowledge Specific Society.

### **SCIENTIFIC TAMIL & TAMIL COMPUTING**

**3 Hours**

Development of Tamil language in the fields of science and technology – Emergence of scientific terminology in Tamil – Contributions of scholars and institutions in promoting Scientific Tamil – Tamil computing and digital evolution – Unicode development, Tamil typing systems, and digital archives – Government and institutional initiatives such as Sorkuvai for preserving and promoting Tamil in the digital era.

#### **Term Work Activity**

Assignments, Case Study

**Theory**

**15 Hours**

**Total**

**15 Hours**

#### **Textbooks:**

1. TAMILS AND TECHNOLOGY-Dr.A.Boobalan VRB PUBLISHERS PVT LTD,6/50,Venkatesa Nagar 1 ststreet,Virukambakkam, Chennai-600 092.

#### **References:**

1. Social Life of Tamils (Dr.K.K.Pillay) A joint publication of TNTB &ESC and RMRL – (in print)
2. Social Life of the Tamils - The Classical Period (Dr.S.Singaravelu) (Published by:International Institute of Tamil Studies).
3. Historical Heritage of the Tamils (Dr.S.V.Subatamanian, Dr.K.D. Thirunavukkarasu) (Published by: International Institute of Tamil Studies).
4. The Contributions of the Tamils to Indian Culture (Dr.M.Valarmathi) (Published by: International Institute of Tamil Studies.)
5. Keeladi - 'Sangam City Civilization on the banks of river Vaigai' (Jointly Published by: Department of Archaeology & Tamil Nadu TextBook and Educational Services Corporate Tamil Nadu) Studies in the History of India with Special Reference to Tamil Nadu (Dr.K.K.Pillay) (Published by: The Author)
6. Porunai Civilization (Jointly Published by: Department of Archaeology & Tamil Nadu Text Book and Educational Services Corporation, TamilNadu)
7. Journey of Civilization Indus to Vaigai (R.Balakrishnan) (Published by: RMRL) – Reference Book.

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                          |                    |     |       |   |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------|--------------------|-----|-------|---|
| 26HS005                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          | தமிழரும் தொழில்நுட்பமும் | L                  | T   | P     | C |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                          | 1                  | 0   | 0     | 1 |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                          | Assessment Pattern |     |       |   |
| இந்திய மற்றும் பிராந்திய வரலாறு/கலாச்சாரம் பற்றிய புரிதல்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                          | CIA                | SEE | Total |   |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                          | 40                 | 60  | 100   |   |
| Course Objectives                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                          |                    |     |       |   |
| <ul style="list-style-type: none"><li>• <b>டிஜிட்டல் பாதுகாப்பை ஆய்வு செய்தல்:</b> தமிழ்கணினி, டிஜிட்டல் ஆவணக் காப்பகம் மற்றும் மொழி கருவிகள் ஆகியவை எவ்வாறு கலாச்சார மரபுகளைப் பாதுகாக்கின்றன என்பதை மதிப்பீடு செய்தல்.</li><li>• <b>நவீன தொழில் நுட்பபயன்பாட்டை ஆராய்தல்:</b> உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள சமூக ஊடகங்கள், மென்பொருள்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை (AI) எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை ஆராய்தல்.</li></ul>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                          |                    |     |       |   |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                          |                    |     |       |   |
| பாடநெறி முடிவில், மாணவர்கள் பின் வருவனவற்றை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                          |                    |     |       |   |
| <ol style="list-style-type: none"><li>1. சங்ககால நெசவு மற்றும் மண்பாண்டத் தொழில் நுட்பங்களின் (கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் போன்றவை) நுட்பங்களையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பகுப்பாய்வு செய்தல்; மட்பாண்டங்களில் உள்ள கீறல் குறியீடுகளின் (Graffiti) விளக்கங்களையும் இதனுள் உள்ளடக்குதல்.</li><li>2. சங்ககால வீடுகள் மற்றும் நடுகற்கள் முதல் கோவில்களின் (எ.கா., மாமல்லபுரம், சோழர், நாயக்கர்) கட்டடக்கலை விவரங்கள் வரை, பண்டைய தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் தொழில்நுட்பங்களை விவரித்தல் மற்றும் வேறுபடுத்துதல்; மேலும் பல்வேறு காலகட்டங்களில் (செட்டிநாடு மற்றும் இந்தோ-சாராசனிக் கட்டடக்கலை உட்பட) அவற்றின் பரிணாம வளர்ச்சியை ஆராய்தல்.</li><li>3. முக்கியத் தொழில்கள் சார்ந்த உற்பத்திச் செயல் முறைகளை விளக்குதல்; குறிப்பாகக் கப்பல்கட்டும் கலை, பல்வேறு உலோகவியல் நடைமுறைகள் (இரும்பு உருக்குதல், எஃகு, செம்பு/தங்க நாணயங்கள் தயாரிப்பு) மற்றும் மணிசெய்யும் கலையில் (கல், கண்ணாடி, சுடுமண், சங்கு) பயன்படுத்தப்பட்ட பல்வேறு தொழில் நுட்பங்களை விளக்குதல்.</li><li>4. பண்டைய மற்றும் இடைக் காலத் தமிழ்ச் சமூகத்தின் தொழில் நுட்ப,</li></ol> |                          |                    |     |       |   |

வர்த்தக மற்றும் பொருளாதார நிலப்பரப்பை மறுகட்டமைப்பு செய்வதற்கும் புரிந்து கொள்வதற்கும், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகளை (சிலப்பதிகாரம் போன்றவை) முதன்மை ஆதாரங்களாகக் கொண்டு மதிப்பிடுதல்.

**Articulation Matrix**

| COs  | PO1 | PO2 | PO3 | PO4 | PO5 | PO6 | PO7 | PO8 | PO9 | PO10 | PO11 | PSO1 | PSO2 | PSO3 |
|------|-----|-----|-----|-----|-----|-----|-----|-----|-----|------|------|------|------|------|
| CO 1 | 3   |     | 2   |     |     |     | 2   |     |     | 2    |      |      |      |      |
| CO 2 | 3   | 2   | 2   | 3   | 3   | 3   | 2   |     |     | 2    |      |      |      |      |
| CO 3 | 3   | 2   | 2   |     |     |     |     |     |     | 2    | 3    |      |      |      |
| CO 4 | 3   | 2   | 2   |     |     |     |     |     |     | 2    |      |      |      |      |
| CO 5 | 3   | 2   |     |     | 3   | 3   | 2   |     |     | 2    | 3    |      |      |      |

**Module 1**

**நெசவுமற்றும் மட்பாண்டத்தொழில் நுட்பம்:**

**3 Hours**

சங்க காலத்தில் நெசவுத் தொழில் – பாணை தொழில்நுட்பம் – கருப்பு சிவப்பு பாண்டங்கள் – பாண்டங்களில் கீறல் குறியீடுகள்

**வடிவமைப்பு மற்றும் கட்டிட தொழில்நுட்பம்:**

**3 Hours**

சங்க காலத்தில் வடிவமைப்பு மற்றும் கட்டுமானங்கள் –சங்ககாலத்தில் வீட்டுப்பொருட்களின் வடிவமைப்பு – சங்க காலத்தில் கட்டுமான பொருள்களும் நடுகல்லும் – சிலப்பதிகாரத்தில் மேடை வடிவமைப்பு பற்றிய விவரங்கள் – மாமல்லபுர சிற்பங்களும் கோவில்களும் –சோழர் காலத்து பெருங்கோயில்கள் மற்றும் பிறவழிபாட்டுத் தலங்கள் – நாயக்கர் கால கோயில்கள் மாதிரி கட்டமைப்புகள் பற்றி அறிதல், மீனாட்சியம்மன் ஆலயம் மற்றும் திருமலை நாயக்கர் மஹால் – செட்டிநாட்டு வீடுகள் –பிரிட்டிஷ் காலத்தில் சென்னையில் இந்தோசாராசெனிக் கட்டிடக்கலை

**உற்பத்தித் தொழில் நுட்பம்**

**3 Hours**

கப்பல் கட்டும் கலை -உலோகவியல் -இரும்பு தொழிற் சாலை- இரும்பு உருக்குதல் ,எஃகு- வரலாற்றுச் சான்றுகளாக செம்புமற்றும் தங்க நாணயங்கள் -நாணயங்கள் அச்சடித்தல்- மணி உருவாக்கும் தொழிற்சாலைகள்- கல்மனைகள், கண்ணாடி மணிகள்- சுடுமண்மணிகள் – சங்குமணிகள் – எலும்புத் துண்டுகள் – தொல்லியல் சான்றுகள் - சிலப்பதிகாரத்தில் மணிகளின் வகைகள்

**Module 2**

**வேளாண்மை மற்றும் நீர் பாசனத் தொழில் நுட்பம்:**

**3 Hours**

அணை- ஏரி, குளங்கள், மதகு- சோழர்காலக் குமிழித்தோம்பின் முக்கியத்துவம்- கால்நடை பராமரிப்பு –கால்நடைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கிணறுகள் – வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த செயல்பாடுகள்- கடல்சார அறிவு - மீன்வளம் –முத்துமற்றும் முத்துகுளித்தல் –பெருங்கடல் குறித்த பண்டைய அறிவு- அறிவுசார்சமூகம்

**அறிவியல் தமிழ் மற்றும் கணித் தமிழ்:**

**3 Hours**

அறிவியல் தமிழின் வளர்ச்சி – கணித்தமிழ் வளர்ச்சி –தமிழ் நூல்களை மின்பதிப்பு செய்தல் – தமிழ் மென்பொருட்கள் உருவாக்கம் – தமிழ் இணையகல்விக்கழகம் –

| தமிழ்மின் நூலகம்- இணையத்தில் தமிழ் அகராதிகள் - சொற்குவைத் திட்டம்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |  |                 |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--|-----------------|
| Term Work Activity                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |  |                 |
| Assignments, Case Study                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |  |                 |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |  | <b>Theory</b>   |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |  | <b>15 Hours</b> |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |  | <b>Total</b>    |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |  | <b>15 Hours</b> |
| <p><b>பாடநூல்கள்:</b></p> <p>1. தமிழரும் தொழில்நுட்பமும் - டாக்டர் அ. பூபாலன் VRB பதிப்பகம் பிரைவேட் லிமிடெட், 6/50, வெங்கடேசாநகர் 1-வதுதெரு, விருகம்பாக்கம், சென்னை - 600 092.</p> <p><b>துணை நூல்கள்:</b></p> <p>1. Social Life of Tamils (தமிழர்களின் சமூகவாழ்க்கை) - டாக்டர் கே. கே. பிள்ளை (TNTB &amp; ESC மற்றும் RMRL ஆகியவற்றின் கூட்டு வெளியீடு) - (அச்சில் உள்ளது)</p> <p>2. Social Life of the Tamils - The Classical Period (தமிழர்களின் சமூக வாழ்க்கை - செவ்வியல் காலம்) - டாக்டர் ச. சிங்காரவேலு (வெளியீடு: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்)</p> <p>3. Historical Heritage of the Tamils (தமிழர்களின் வரலாற்றுப் பாரம்பரியம்) - டாக்டர் ச. வ. சுப்பிரமணியன், டாக்டர் கே. டி. திருநாவுக்கரசு (வெளியீடு: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்)</p> <p>4. The Contributions of the Tamils to Indian Culture (இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழர்களின் பங்களிப்புகள்) - டாக்டர் ம. வளர்மதி (வெளியீடு: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்)</p> <p>5. கீழடி - 'வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம்' (கூட்டு வெளியீடு: தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம், தமிழ்நாடு)</p> <p>6. Studies in the History of India with Special Reference to Tamil Nadu (இந்திய வரலாற்றாய்வுகள் - தமிழ் நாட்டைச் சிறப்புக் குறிப்பாகக் கொண்டு)- டாக்டர் கே. கே. பிள்ளை (வெளியீடு: நூலாசிரியர்)</p> <p>7. பொருநை நாகரிகம் (கூட்டு வெளியீடு: தொல்லியல் துறை மற்றும் தமிழ் நாடு பாட நூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகம், தமிழ்நாடு)</p> <p>8. Journey of Civilization: Indus to Vaigai (நாகரிகப்பயணம்: சிந்து முதல் வைகைவரை) - இரா. பாலகிருஷ்ணன் (வெளியீடு:RMRL) - துணைநூல்.(வெளியீடு: நூலாசிரியர்)</p> |  |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                               |                    |     |       |     |     |     |     |     |      |         |      |      |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------|--------------------|-----|-------|-----|-----|-----|-----|-----|------|---------|------|------|
| 26GE008                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              | PYTHON PROGRAMMING LABORATORY | L                  | T   | P     | C   |     |     |     |     |      |         |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                               | 0                  | 0   | 2     | 1   |     |     |     |     |      |         |      |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                               | Assessment Pattern |     |       |     |     |     |     |     |      |         |      |      |
| Fundamental mathematics                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                               | CIA                | SEE | Total |     |     |     |     |     |      |         |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      |                               | 60                 | 40  | 100   |     |     |     |     |     |      |         |      |      |
| Course Objectives:                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                               |                    |     |       |     |     |     |     |     |      |         |      |      |
| <ul style="list-style-type: none"><li>• To understand Python syntax, operators, and control statements for problem solving.</li><li>• To learn to use strings, lists, tuples, sets, and dictionaries to represent data.</li><li>• To define Python functions and build modular programs using classes and inheritance.</li><li>• To use file handling and exception handling for structured program development.</li><li>• To do numerical analysis and visualization using NumPy, Pandas, and Matplotlib.</li></ul>                                                                                                                                                                                                                 |                               |                    |     |       |     |     |     |     |     |      |         |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                               |                    |     |       |     |     |     |     |     |      |         |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                               |                    |     |       |     |     |     |     |     |      |         |      |      |
| <ol style="list-style-type: none"><li>1. Apply Python syntax, operators, control structures, and input/output constructs to develop programs for solving computational problems.</li><li>2. Develop Python programs using strings and built-in data structures such as lists, tuples, sets, and dictionaries to store and manipulate data.</li><li>3. Implement modular and robust Python programs using functions, recursion, file handling, and exception handling techniques.</li><li>4. Construct Python programs using classes, objects, and inheritance to implement object-oriented solutions.</li><li>5. Apply NumPy, Pandas, and Matplotlib to perform numerical computation, data processing, and visualization.</li></ol> |                               |                    |     |       |     |     |     |     |     |      |         |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                               |                    |     |       |     |     |     |     |     |      |         |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | PO1                           | PO2                | PO3 | PO4   | PO5 | PO6 | PO7 | PO8 | PO9 | PO10 | PO11    | PSO1 | PSO2 |
| CO1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | 2                             | 2                  |     |       | 3   |     |     |     | 1   |      | 1       | 3    | 2    |
| CO2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | 2                             | 2                  |     |       | 3   |     |     |     | 1   |      | 1       | 3    | 2    |
| CO3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | 2                             | 2                  |     |       | 3   |     |     |     | 1   |      | 1       | 3    | 2    |
| CO4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | 2                             | 2                  | 1   |       | 3   |     |     |     | 1   |      | 1       | 3    | 2    |
| CO5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  | 3                             | 2                  | 1   | 1     | 3   |     |     |     | 1   |      | 2       | 3    | 2    |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                               |                    |     |       |     |     |     |     |     |      |         |      |      |
| Experiment 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                               |                    |     |       |     |     |     |     |     |      | 3 Hours |      |      |
| Writing and executing Python programs using expressions, operators, and control statements.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          |                               |                    |     |       |     |     |     |     |     |      |         |      |      |
| Experiment 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                               |                    |     |       |     |     |     |     |     |      | 3 Hours |      |      |
| Programs involving loops, conditional statements, and user input.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                               |                    |     |       |     |     |     |     |     |      |         |      |      |
| Experiment 3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                               |                    |     |       |     |     |     |     |     |      | 3 Hours |      |      |
| String operations and formatted output programs.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                               |                    |     |       |     |     |     |     |     |      |         |      |      |
| Experiment 4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                               |                    |     |       |     |     |     |     |     |      | 3 Hours |      |      |
| Programs using lists, tuples, sets, and dictionaries.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                               |                    |     |       |     |     |     |     |     |      |         |      |      |
| Experiment 5                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                               |                    |     |       |     |     |     |     |     |      | 3 Hours |      |      |
| Function-based programs – recursion, modular code, and argument passing.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                               |                    |     |       |     |     |     |     |     |      |         |      |      |

| <b>Module 2</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                 |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| <b>Experiment 6</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          | <b>3 Hours</b>  |
| File operations – reading, writing, and processing text and CSV files.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       |                 |
| <b>Experiment 7</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          | <b>3 Hours</b>  |
| Exception handling programs with user-defined exceptions.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                 |
| <b>Experiment 8</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          | <b>3 Hours</b>  |
| Programs using classes, objects, and inheritance.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                 |
| <b>Experiment 9</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          | <b>3 Hours</b>  |
| Numerical computation and data analysis using NumPy and Pandas.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                 |
| <b>Experiment 10</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         | <b>3 Hours</b>  |
| Visualization of data using Matplotlib (line, bar, scatter plots).                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                 |
| <b>Practical</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             | <b>30 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 | <b>30 Hours</b> |
| <b>References:</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           |                 |
| <ol style="list-style-type: none"> <li>1. McKinney, W., Python for Data Analysis: Data Wrangling with Pandas, NumPy, and Jupyter, O'Reilly Media, 3rd Edition, Sebastopol, 2022.</li> <li>2. Thareja, R., Python Programming using Problem Solving Approach, Oxford University Press, 2nd Edition, New Delhi, 2021.</li> <li>3. Lutz, M., <i>Learning Python</i>, O'Reilly Media, 5th Edition, Sebastopol, 2013.</li> <li>4. Matthes, E., <i>Python Crash Course: A Hands-On, Project-Based Introduction to Programming</i>, No Starch Press, 2nd Edition, San Francisco, 2019.</li> <li>5. Vasiliev, Y., Python for Data Science: A Hands-On Introduction, No Starch Press, 1st Edition, San Francisco, 2022.</li> <li>6. VanderPlas, J., Python Data Science Handbook: Essential Tools for Working with Data, O'Reilly Media, 1st Edition, Sebastopol, 2016. Severance, C., Python for Everybody: Exploring Data Using Python 3, CreateSpace Independent Publishing, 1st Edition, Michigan, 2016.</li> <li>7. Chen, D.Y., Pandas for Everyone: Python Data Analysis, Addison-Wesley Professional, 1st Edition, Boston, 2018.</li> <li>8. Arora, S. and Deore, P., Hands-On Data Analysis with NumPy and Pandas, Packt Publishing, 1st Edition, Birmingham, 2019</li> </ol> |                 |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------|-----|-----|-----|-----|-----|-----|-----|-----|--------------------|------|-------|------|------|
| 26GE009                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          | Engineering Drawing |     |     |     |     |     |     |     |     | L                  | T    | P     | C    |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                     |     |     |     |     |     |     |     |     | 1                  | 0    | 2     | 2    |      |
| Prerequisite                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     |                     |     |     |     |     |     |     |     |     | Assessment Pattern |      |       |      |      |
| Algebra;Geometry Construction                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                     |     |     |     |     |     |     |     |     | CIA                | SEE  | Total |      |      |
|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                     |     |     |     |     |     |     |     |     | 60                 | 40   | 100   |      |      |
| Course Objectives                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| <ul style="list-style-type: none"><li>To impart knowledge on dimensions and drawing standards.</li><li>To explore the orthographic projection of lines and solids.</li><li>To provide the understanding of orthographic, isometric and perspective views</li></ul>                                                                                                                                                                               |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Course Outcomes (COs)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| At the end of the course, students will be able to                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| <ol style="list-style-type: none"><li>Understand the standards and conventions used in Engineering drawing</li><li>Apply the concepts of projections in formulating various solid parts in engineering systems.</li><li>Analyze the various view and interpret the engineering drawings.</li><li>Demonstrate lifelong learning and adaptability by utilizing modern techniques and digital tools to improve engineering drawing skills</li></ol> |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Articulation Matrix                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| COs                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              | PO1                 | PO2 | PO3 | PO4 | PO5 | PO6 | PO7 | PO8 | PO9 | PO10               | PO11 | PSO1  | PSO2 | PSO3 |
| CO 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                     |     |     |     |     |     |     |     |     |                    |      | 2     |      |      |
| CO 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             | 3                   |     |     |     |     |     |     |     |     |                    |      | 2     |      |      |
| CO 3                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                     | 3   |     |     |     |     |     |     |     |                    |      | 2     |      |      |
| CO 4                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                     |     |     |     | 2   |     |     |     |     |                    | 2    | 2     |      |      |
| Module 1                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Fundamentals 6 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Engineering Drawing standards (SP 46), usage of drawing instruments, drawing sheets, scales, line and its types. Practices on lettering, numbering, dimension of drawings                                                                                                                                                                                                                                                                        |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Construction of Curves 8 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Regular Polygons. Conic curves with their tangent and normal – ellipse, parabola, and hyperbola by eccentricity method.                                                                                                                                                                                                                                                                                                                          |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Projections of Points, Lines and Solids 8 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Principles and conventions of Orthographic Projections. Projections of Points and lines inclined to both planes. Projections of Regular Solids - Parallel, perpendicular, inclined to one plane using change of position method and inclined to both the planes.                                                                                                                                                                                 |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Module 2                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Section of Solids 8 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Simple and hollow solids with true shape of section – Prisms, Pyramids and Axisymmetric solids. Cutting plane parallel, perpendicular and inclined to one plane                                                                                                                                                                                                                                                                                  |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Development of Surfaces 8 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Regular and Truncated Solids - Prism, Pyramid, Cylinder and Cone                                                                                                                                                                                                                                                                                                                                                                                 |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Orthographic and Isometric Projections 7 Hours                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Orthographic projections and isometric view of components used in engineering applications.                                                                                                                                                                                                                                                                                                                                                      |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Term Work Activity                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Quiz on Drawing Standards, Drawing Assignments, Product Drawing Recreation, Assembly Drawing.                                                                                                                                                                                                                                                                                                                                                    |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Self-Learning                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |
| Virtual Labs - <a href="https://eg-nitk.vlabs.ac.in/">https://eg-nitk.vlabs.ac.in/</a> and <a href="https://eg-dei.vlabs.ac.in/">https://eg-dei.vlabs.ac.in/</a>                                                                                                                                                                                                                                                                                 |                     |     |     |     |     |     |     |     |     |                    |      |       |      |      |

|                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        |                 |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------|
| <b>Theory</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          | <b>15 Hours</b> |
| <b>Practical</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       | <b>30 Hours</b> |
| <b>Total</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           | <b>45 Hours</b> |
| <b>Text Books:</b> <ol style="list-style-type: none"><li>1. N.D. Bhatt and V.M. Panchal, Engineering Drawing, 55th Edition, Charotar Publishing house Pvt. Ltd, Gujarat, 2024</li><li>2. K.V. Natarajan, A Text Book of Engineering Graphics, Dhanalakshmi Publishers, 2023.</li></ol>                                                                                                                                                                                                                                                                                                 |                 |
| <b>References:</b> <ol style="list-style-type: none"><li>1. Frederick E. Giesecke et al., Technical Drawing with Engineering Graphics, 16th Edition, Peachpit Press, 2023.</li><li>2. K. Venugopal, Engineering Drawing and Graphics, 5th Edition, New Age International Pvt Ltd, 2024.</li><li>3. Virtual Labs - <a href="https://eg-nitk.vlabs.ac.in/">https://eg-nitk.vlabs.ac.in/</a> and <a href="https://eg-dei.vlabs.ac.in/">https://eg-dei.vlabs.ac.in/</a></li><li>4. NPTEL Course - <a href="#"><u>Engineering Drawing and Engineering Graphics and Design</u></a></li></ol> |                 |